


உணர்ச்சிக்கவிஞர்
காசி ஆனந்தன்
ஒரு வருடமாக
சிறையில்!



ஈழத் தமிழகத்தின் ஈழநாயக கவிஞரும் மீன்பாடும் தேனாடாம் மட்டுநகர் ஈன்றெடுத்த வீரத் தமிழ் இளைஞரும் ஆகிய உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் சிங்கள ஆட்சியாளரால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு இன்றுடன் (10-6-73) ஒரு முழு ஆண்டு (367 நாட்கள்) முடிகிறது.

ஈழத்தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தொடர்ச்சியாக ஓராண்டு சிறை வாழ்வு ஏற்று தியாகம் செய்த பெருமையை சிங்கள அரசாங்கம் காசி ஆனந்தனுக்கே முதன் முதலாக அளித்திருக்கிறது.

தமிழர் கூட்டணியின் இணைச்செயலாளராக இருந்த காசி ஆனந்தன் சென்ற ஆண்டு ஜூன் மாதம் 10ம் நாள் மன்னூரில் வைத்துக்கைது செய்யப்பட்டது தெரிந்ததே.

ஈழத்தமிழ் இளைஞர்களின் அபிமானத்துக்குரிய கவிஞர் காசி ஆனந்தன் தமிழ் நாட்டாரின் உள்ளங்களையும் கொள்ளுகொண்டவர். 'தமிழ் விடுதலைப் போருக்கு இடைத்த தக்கதோர் படைக்கலன்' என முதல்வர்களைக் கருணாநிதியினால் பாராட்டப்பட்ட காசி ஆனந்தனை, விடுதலை செய்யக்கோரி தமிழ் நாடும் குரல் கொடுத்துவருகிறது.

கவிஞரின், 'ஆண்ட பரம்பரை, மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?' என்ற பாடல் இன்று ஈழத்தமிழகத்து மக்களின் இலட்சிய கீதமாகிவிட்டது.

கவிஞரை விடுதலை செய்யக்கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மெளன் ஊர்வலங்களும் உண்ணாவிரதங்களும் 9ம், 10ம் கி.கி.களில் நடைபெறுகின்றன.

சுதந்திரன்

SUTANTIRAN

தொலைபேசி: 23411

விலை சதம் 25

வள்ளுவர் ஆண்டு 2004, வைகாசி 28வ. (10-6-73) ஞாயிறு இ:அவ் 8-புத்தகம் 26 இலப் 26

சுதந்திரன் ஆசிரியர் எழுதிய

'மே22' நூல் பறிமுதல்

வெளியீட்டாளர் கைது!
பொலீசார் கெடுபிடி!

சுதந்திரன் ஆசிரியர் திரு. கோவை மகேசன் அவர்களால் எழுதப்பட்டு அண்மையில் விற்பனைக்கு வந்த 'மே 22' எனும் நூலை இரகசிய பொலீசார் கடந்த சனிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். இந்நூலை வெளியிட்ட திரு. சி. மகேந்திரன் எனும் இளைஞரும் மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

கடந்த 1972ம் ஆண்டு புதிய குடியரசு அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த மே 22ம் நாளை தமிழ் ஈழமெங்கும் கரிநாளாக, ஊர்த்தால் நாளாக தமிழ் மக்கள் அனுட்டித்தது தெரிந்ததே.

மே 22ல் தமிழ் ஈழத்தில் நடைபெற்ற ஊர்த்தால் சம்பவங்களையும், தமிழ் மக்கள் குடியரசு அரசியல் சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணங்களையும் விளக்கி, சுதந்திரனில் திரு. கோவை மகேசன் பல கட்டுரைகள் எழுதி வந்ததும் வாசகர்கள் அறிந்ததே.

இந்த வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சம்பவங்களை உள்ளடக்கிய கோவை மகேசனின் மேற்படி கட்டு

ரைகளை தொகுத்து ஒரு நூலாக இந்த ஆண்டு மே 22ம் திகதி திரு. மகேந்திரன் உதயசூரியன் பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டிருந்தார். இந்த நூல் விற்பனை செய்யப்படுவதாக கடந்த வார சுதந்திரனில் செய்தியும் வெளியிட்டிருந்தோம்.

சுதந்திரனில் அச்செய்தியைக் கண்ட மறுநாள்—கடந்த சனிக்கிழமை மதியம் இரகசிய பொலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. பாஸ்தியாம்பிள்ளை தலைமையில் திரு. மகேந்திரனின் இருப்பிடத்துக்கு சென்ற அரைடசின் பொலீசார் அவரது அறையிலிருந்து 'மே 22' நூலின் பிரதிகளையும், அவரது பைல், மற்றும் அவரது சொந்த புத்தகங்கள் தந்தை



செல்வாலின் உருவச்சிலை, ஆகியவற்றையும் கைப்பற்றி சென்றதாக தெரிய வருகிறது.

மட்டுநகருக்கு சென்றிருந்த திரு. மகேந்திரனை (4ம் பக்கம்) பார்க்க

நூதரக வாசலில் உதயசூரியன் கொடி!



மே 22ம் நாளை ஈழத்தமிழக மக்கள் தேசிய துக்க தினமாக அனுட்டித்த அதே வேளையில் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரக வாசலில் கறுப்புக்கொடியும், தமிழர் கூட்டணியின் உதயசூரியன் கொடியும் ஏற்றப்பட்டதுடன் 'வாழ்க ஈழத்தமிழகம்' எனும் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

78,870

தமிழ்நாட்டு
சஞ்சிகைகள்
வருகின்றனவாம்!

ஒவ்வொரு மாதமும் 78,870 தமிழ்நாட்டு சஞ்சிகைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றனவென்றும், இதில் சில நாட்டுக்கு நன்மையளிப்பன அல்லவென்றும், புத்தக சஞ்சிகைகள் இறக்குமதி விசாரணைக்குழுத் தலைவர் டாக்டர் எச். என். எஸ். கருணாநிலகா பத்திரிகையாளர் மாநாட்டொன்றில் கூறி வயிறு எரிந்திருக்கிறார்.



அத்தியாயம் (12)

சுதந்திரப்பங்களை மனிதன் உண்டாக்க முயன்றாலும் அது அவனுக்குச் சாதமாக அமைவதில்லை. சில சமயங்களில் சுதந்திரப்பங்கள் மனிதனுடைய செயலுக்கக்கருவியாகச் சாதகமாகவே அமைந்துவிடுகின்றன. மனிதனை நல்லவனாக்கவும் கெட்டவனாக்கவும் வல்லது சுதந்திரம். பகுத்தறிவுவாதிகள் சுதந்திரப்பம் குழிநிலை என்பதை ஆத்மீகவாதி ஆண்டவன் அருள் என்கிறான். அப்படிப்பட்ட ஒரு குழிநிலை; அச்சம், மடம், நாணம் என்ற குண இயல்புகள் நெடிநிறந்து நின்ற ஓர் நிலையில் நாணத்துக்குக் காரணமான வெளிச்சம் இல்லாதது அவள் மனத்துக்குப் புதிய தெம்பை அளித்தது.

'வாசு வாசு' என்று அவன் முகத்துக்குச் சமீபமாகத் தன் முகத்தையும் கொண்டு சென்றான். அவன் எதுவும் பேசா திருக்க வே, 'ஏன் வாசு! நான் அழைத்தது கேட்கவில்லையா?' என்றான்.

'ஏன் உன்னைப் போல் நானும் கனவு மயக்கத்திலா இருக்கின்றேன்?'

இல்லையே. நீங்கள் நெஞ்சுமுத்தக்காரர் என்று எனக்குத் தெரியும்.'

'அப்படி நீ நினைக்கின்றாய் ராதா.'

'இரும்பு கூட இளகு ம்ப்பா. உங்கள் இதயம் கல்லு. நீங்கள்... நீங்கள்...' என்று அவன் கண்ணத்தோடு கணம் வைத்துத் தேம்பினான்.

'அட பைத்தியமே! அழுகின்றாயா?' என்று அவன் கண்ணத்தை வருடியவன், 'என்ன ராதா! குழந்தை மாதிரி இப்படி அழலாமா? என் மனம் கல்லோ இரும்போ எதுவானால் என்ன? இரண்டுமே உன் அன்புக்கு முன் அடிபட்டுச்சிதறிவிடும். தனி அறையில் அதுவும் இருணில் நீயும் நானும் இருப்பதே தவறான செயல். என் மீது நீ படுத்தக்கிடக்கின்றாயே. அதற்கு அனுமதியளித்துள்ளேன் பார். இது கூட எனக்கு விருப்பமில்லாத செயல்தான். இப்போது உன் கண்ணத்தை வருடி... இதுகூட விரும்பாத செயல்தான். ஆனால் ராதா...' அவன் தொண்டை மீயியது. கதைக்க முடியவில்லை.

'வாசு! வாசு! அழுகின்றீர்களா? அவன் முகத்தினைக் கையால் தடவினான்.

'இல்லை ராதா. இல்லை. இத்தனைக்கும் நான் உணர்ச்சியில்லாத ஐடம் இல்லை. எனக்கும் வாலிப உணர்வின் மிடுக்குத்தன்ம உண்டு. ஆனாலும் உன்னுடைய அற்ப ஆசைகளைத் தடைசெய்து வேதனைப்படுத்தக் கூடாது என்றொரு மனமும், உன்னுடைய பலவினமான இந்த நிலைக்குத் தூயமிட்டுக் கொண்டு எனக்குச் சாதகமாகிக்கொள்ளும் திய நோக்கம் என்னிடம் இல்லாத மனமும் — இதனால் என் உணர்ச்சிகளை நானே கட்டுப்படுத்தி வேதனைப்படுகின்றேன். இதைத் தவிர என்னிடம் நெஞ்சமுத்தமோ, தூய மையோ எதுவுமே கிடையாது. என்னை நீ புரிந்து கொள்ளாவிட்டால் இவ்வாறு வது புரிந்துகொள்' என்று அவன் கூறி நிறுத்தியதும்,

'வாசு! வாசு என்னை மன்னித்துக்கொள் ளுங்கள்.' என்று அவன் கண்ணத்தில் இதழ்களில் எல்லாம் முத்த மீட்டான். திடீரென விளக்கு எரிய ஆரம்பித்தது.

'ராதா! ஏன் கண்களை மூடிக்கொண்டு விட்டாய்? யூனை கண்ணை...' என்று அவன் ஆரம்பிக்க, அவனைப் பேசவிடாது தன் இதழ்களை அவன் இதழ்களோடு பொருத்திக்கொண்டான்.

நிமிடங்கள் சில மீளான மாகக் கழிந்த பின்பு சிரித்துக்கொண்டே எழுந்தான் ராதாலட்சுமி.

'ஏன் சிரிக்கின்றாய் ராதா? என்று அவனைப் பற்றிக் கொண்டே எழுந்தான் வாசு. எழுந்து உட்கார்ந்த பின்பு, 'ராதா! இந்த அழகுச் சிரிப்பு உன்முகத்தில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் வேறு எந்தையுமே நான் சொல்ல விரும்பவில்லை' என்றான்.

'வாசு' என்று அவன் கரத்தைப் பற்றித் தன் மடி மீது வைத்துக் கொண்டே, 'வாசு! நான் எதையும் விரும்பிய தில்லை. ஆனால் விரும்பியதை ஒரு நிமிடமாவது அடைந்து அனுபவித்த பின்பு இறந்தாலும் பாதக மில்லை என்று நினைக்கின்றேன்.'

'தவறு ராதா வாழப் பிறந்தவர்கள் இப்படி நினைப்பதே தவறு.'

'இருக்கலாம் ஆனால் அந்தஸ்து, பேதம், சட்டம், சமூகக் கட்டுப்பாடுகளுக்கு ஒவ்வாத ஏதாவது ஒன்றை நான் செய்யவில்லையே

ராதா! உன்னுடன் பேசிய பயன் கிடையாது. உன்முகத் திடுப்திதானே?'

'கிடைத்தவளில்...' என்று கூறிச் சிரித்தான்.

அன்றைய பொழுது பரீட்சையைப் பற்றியதாகவோ, வீட்டைப் பற்றியதாகவோ இல்லாமல் ஆனந்தமான நினைவுகளுடனேயே கழிந்துவிட்டது. ஆனால் வாசு எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற நினைவில் முடிவுக்கு வர முடியாத சிந்தனைப்போரட்டத்துடன் படுத்துக்கிடந்தான்.

அதிகாலையில் தொலைபேசு மணி கேட்டு ராதாலட்சுமி பதறித்துடித்து எழுந்து சென்று எடுத்தான். யாழ் நகரிலிருந்து அவளுடைய தந்தை சோமசுந்தரமே அவளை அழைத்திருந்தார்.

'ஆமாப்பா நானும் சினே கிதிகளுக்கே சுகமே இருக்கின்றோம். ஒரு குறையுமில்லை.' என்று கூறிய சமயம் அறை வாசலில் வாசு வந்து நின்றான். அத்துடன் அவர்கள் சம்பாஷணையும் முடிவுற்றது.

'ஏன் ராதா நிறுத்தி விட்டாய்? பொய்தானே பேசினாய்?'

'பொய்தான் வாசு! வாழ்க்கையிலேயே எதற்கெல்லாமோ மனிதர்கள் பொய் கூறுகின்றார்கள்.'

'அதில் ஒன்றுதானே ராதா இதுவும்.'

'நீங்களும் அப்படிப்பட்ட வராக இருந்தீருந்தால் நான் அழைத்து வந்திருப்பேனா? பொய்தான் கூறியிருப்பேனா?'

என்னிடம் நீ கேட்கின்றாயே? எந்த அயோக்கியனாவது தன்னைக்கெட்டவன் என்று சொல்லியிருக்கின்றானா? அல்லது சொல்லானா?'

'வாசு? நீங்கள் எப்படிப்பட்டவரோ அதை பற்றி உங்களுக்குத் தான் தெரியும். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் நீங்களே என் தெய்வம். தெய்வத்துக்கு இந்த மலரை அர்ப்பணமாக்கி விட்டேன். இனி தெய்வம் எதை விரும்புகின்றதோ அதன்படி செய்யலாம்.' என்று அவன் பாதங்களில் வீழ்ந்தான்.

'ராதா' என்று அவனைத் தூக்கி மாறிப்போடு அணைத்துக்கொண்டே, இந்த மலரைத் தெய்வம் கூடக்கக்கி முகர விரும்பவில்லை ராதா. என் இதய மலரோடு மல

ராக வைத்துப் போற்றி முகர விரும்புகின்றேன். புரியுதா ராதா?'

புரிந்தும் புரியாதிருக்கின்றது உங்கள் பேச்சு.'

'காலையில் எழுந்ததும் வீண பிரச்சினைகளை ஏன் ராதா. உன் இயல்பு எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள் ஆனால்.....'

'சொல்லுங்கள் ஏன் நிறுத்தி விட்டீர்கள்?'

'ராதா! எங்கோ யடித்த ரூபகம். சொல்கிறேன். என்னைத் தவறாக நினைக்க மாட்டாயே.'

'என்ன வாசு! என்னிடமா இப்படிக்கேட்கின்றீர்கள்?'

'சில சமயம் நாம் பிறும் பியோ விரும்பாமலோ சில விடயங்களில் ஈடுபடவேண்டியதாக இருக்கின்றது. இதற்குக் காரணம் ஒருவரிடம் நாம் வைக்கும் அளவிடற்கரிய அன்புமாயிருக்கலாம். இதை நீ ஒப்புக்கொள்கிறாயா ராதா?'

'ம்' என்று தலையாட்டினான்.

'என்ன 'ம்' மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறாயா?'

'அதாவது என்னிடம் நீங்கள் அகப்பட்டிருப்பது போல் இல்லையா?' என்று சிரித்தான்.

'புத்திசாள்' கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தது போல நீ கண்டு பிடித்துவிட்டாய்போ.'

'சமாளிக்காமல் விடயத்துக்கு வாருங்களேன்.'

'மற்றவர்களில் சொத்துக்குக் கெடுதல் ஏற்படாத வகையில் உன் சொத்தைப் பயன்படுத்திக்கொள் என்று எங்கோ படித்த விடயம் இந்த தேரத்தில் எனக்கும் கைகொடுத்து உதவுகின்றது நான் சொல்வது உனக்கு விளங்குகின்றதா ராதா?'

'ஓ ஜேஸ் நன்றாக விளங்குகின்றது. யூ மீன்—ம்—ம்—' என்று கூறிச் சிரித்து, அவன் கண்ணத்தில் சொல்லமாத்தட்டினான் ராதாலட்சுமி.

'நீ சரியான ஆள் ராதா.'

'எளிதில் ரோஷிடியர்.'

'நதிம்' என்று கூறியவன், பல்விளக்கி முகம் கழுவிக்கொண்டு கொஞ்சம் படிக்க வேண்டும் ராதா' என்றான்.

'ஓகே' என்று கூறிவிட்டுச் சென்றான் ராதா.

பரீட்சை எழுதினால் என்ன விட்டால் என்ன என்ற நிலையில் ராதாவிருந்தான். அவளுடைய மனோரமம் நிறைவேறிவிட்டது. இரவு படுத்துத் தூங்கும் பொழுது அன்று சாப்பாட்டு மேசையில் நடந்த சுவையான நிகழ்ச்சியை அவள் மனம் அசைபோட்டது.

இருவரும் ஆனந்தமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு துண்டு மீன் பொரியலை அலனுடைய கோப்பையில் தூக்கிப்போட்டான் ராதா. சில வினாடிகள் மௌனமாக இருந்தவன். 'ஏன் ராதா உனக்கு பொரியல் பிடிக்காதா?' என்று கேட்டான்.

'யார் சொன்னது?'

(9-ம் பக்கம் பார்க்க)

புனிதப் பயணம்!

அன்பு நண்பா,

ஏகாதிபத்திய வெறி இருக்கிறதே, இந்த வெறி தலைக்கே தலைகுப்புறவிழும் தவர்கள் ஏராளமாகிறார். உலக வரலாற்றைப் புரட்டிப்பார்த்தீயின், தலைக்கால் கொண்டு மக்களின் விடுதலை உணர்வை எடுத்தெறிந்து இறுமாப்புடன் பேசிய ஆணவக்காரர்களின் முடிவு எப்படியாயிற்று—இறுதியில் அவர்கள் கட்டியமனக் கோட்டைகள் என்ன ஆயின—என்பதெல்லாம் தெற்றென விளங்குகும்!

பொதுவாகவே ஒரு தனி மனிதனுக்கு அதிகாரம் வரும் போது, அகம்பாவ உணர்வும் ஆதிக்க மனப்பான்மையும் கூடவே தலைதாக்குவதும், அதிகார மமதை பிடித்து ஆணவப்பேச்சுக்களை அவன் உதிர்த்திடுவதையும் கண்டிருக்கிறோம்! இந்தப் பலவீனங்களுக்கு ஆட்படாமல் அதிகாரம் வரும் போதும், அமைதியையும் பணிவையும் அடக்கத்தையும் கைக்கொண்டிருவோர் வெகு சிலரே!

இதேபோல், ஓர் இனத்தின் கையில் சர்வாதிகாரமும் கிடைத்து, தனக்குக்கீழ் மற்றோர் இனத்தை அடக்கியாலும் அதிகார பலமும் கிடைத்திடும் போது, ஆளும் இனம் நாம் என்கின்ற அகந்தையும், இறுமாப்பும் அந்த இனத்துக்கு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது! அந்த இனத்தைவழி நடத்திச்செல்லும் தலைவர் களுக்கோ ஏகாதிபத்திய வெறியும், அகம்பாவமும், தலைதாக்கி விடுகின்றன! உலக நாடுகளின் வரலாறுகள் இதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

இதை மட்டுமா உலக வரலாறுகள் கூறுகின்றன? அத்தகைய ஏகாதிபத்திய வெறியர்களுக்கு இறுதியில் என்ன நேர்ந்திருக்கின்றன என்பதையும் நன்றே வரலாறு நமக்குக் காட்டுகிறது! அதைத்தான் இந்நாட்டுத் தமிழ்த்தேசிய இனம் ஊற்றிக் கவனித்திடவேண்டும்!

பூதன் ஒருவன் கூட இவ்வாற்த செய்வேன்—பூத இனத்தையே ஒழித்துக்கட்டுவேன் என்று இவ்வெறி தலைக்கேறி பிதற்றினான் ஹிட்லர்! இன்று அந்த ஏகாதிபத்தியவெறியன் இருந்த இடமும் தெரியாமல் மறைந்து விட்டான்! அவன் அழிக்கத் துடித்த பூத இனமோ, தனக்கென ஒரு நாடு கண்டு, இன்று தலைநிமிர்ந்து வாழுகிறது!

வங்க மக்களின் விடுதலை இயக்கத்தை நசுக்குவேன்—வங்க இனத்தையே பூண்டோடு கருவறுப்பேன்—என்று கொலை வெறி பிடித்து கொடுமைகள் பல புரிந்தான் யெகியாகான்! ஆனால் இன்று அவன் இருந்த அடிச்சுவடே தெரியவில்லை! வங்க இனமோ தனது சிங்கத்தலைவன் முஜிபுர் ரகுமான் தலைமையில் 'தனிநாடு' கண்டு பெருமையுடன் வாழுகிறது!

நண்பா, எந்த ஒரு விடுதலை இயக்கத்தையும் ஆதிக்க மமதை பிடித்தோர் ஒரு போதும் அரசவனைத்திட மாட்டார்கள்—விடுதலை இயக்கத்துக்கு எதிராக அடக்கு முறையையே அள்ளி வீசுவார்கள் என்பது நாம் கண்ட வரலாற்றுப்பாடம்!

ஒரு விடுதலை இயக்கத்தை முனையிலேயே முறிப்பதற்கு ஆதிக்கபுரிவீனர் பல தந்திரங்களையும் கையாள்வர்—விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சிலரை விலை கொடுத்து வாங்கி, இயக்கத்தை பிளவுபடுத்தி முயல்வர்—எந்த இனத்துக்காக ஒரு விடுதலை இயக்கம் போராடுகிறதோ அந்த இனத்தவரிடையே எட்டப்பர்களையும் இனத்துரோகிகளையும் உருவாக்கி, விடுதலை இயக்கத்துடன் மோதும்படி செய்வர் பதவி தருகிறோம், பட்டம் தருகிறோம்—சலுகை தருகிறோம் என்று ஏமாற்றிட முயல்வர்; பத்திரிகைகள் மூலமாக

வும் வாடுவி மூலமாகவும் விடுதலை இயக்கத்துக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்வர்; விடுதலை இயக்கத்தினுள்ள இனஞர் சிலரை சிறைக்குள் தள்ளி செருட்டுவர்; இத்தையும் செய்தும் இயக்கத்தை நசுக்கிட, அடக்கிட முடியவில்லையெனும் போது, விடுதலை இயக்கத்தவர் மீது அள்ளி வீசும்படும் அடக்குமுறையின் இறுதி அத்தியாயத்துக்குப் பெயர்தான் 'இராசத்துரோக' குற்றச்சாட்டு! தடைச்சட்டம்!

ஆம் நண்பா, ஒரு விடுதலை இயக்கத்துக்கு எதிராக தடைச்சட்டம் ஏவி விடப்படும் ஒரு கட்டம் வருமானால்—விடுதலை இயக்கத்தலைவர்களுக்கு எதிராக இராசத்துரோக குற்றம் சுமத்தப்படும் நிலைவருமானால்—அதன் பொருள் அந்த இயக்கம் மக்களிடையே ஆழமாக, அழிக்க முடியாத படி வேரூன்றி வளர்ந்து விட்டது என்பது தான்!

அண்மையில், பத்திரிகையாளர் மாநாடொன்றில் தமிழர் கூட்டணிமீதும், தமிழரசுக்கட்சிமீதும் இராசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்திட பாதுகாப்பு துணை அமைச்சர் திரு. லக்ஷ்மன் ஜெயசுக் கையா முயன்றிருப்பதைப் பார்த்தபோது எனக்கு மேற்கண்ட நிலைவுகளே தோன்றின! சமீபத்தமிழர்களின் விடுதலை கிளர்ச்சியை—விடுதலை உணர்வை நசுக்கிட, அழித்தொழித்திட எல்லாவழிகளையும், எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தும்



முடியாத நிலையில், 'இராசத்துரோகக்' குற்றச்சாட்டின் ஏவி விட ஆட்சியாளர்கள் எண்ணுகிறார்கள் போலும்!

நண்பா, மதிப்புக்குரிய இதே துணை அமைச்சர்தான் சில காலத்துக்கு முன், ஹிந்தியாட்சியைப் பாதுகாத்திட சீனத்து ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று மேசியவர் என்பதை மறந்திருக்க மாட்டாய்! ஆம், இவ்நிகையில் ஒற்றையாட்சியை எதிர்த்திடும் இனம் தமிழினம்! தமிழினத்துக்கு எதிராகவே சீனத்து ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பதே இந்த அமைச்சரின் அப்போதைய கருத்தின் உள்ளார்ந்த தற்பரியமாகும்!

அதே துணை அமைச்சர் தான் இப்போது, தமிழர்கள் தனிநாடு கோருவது தேசத்துரோகமென்றும், அவசியமெனில் தமிழரசுக்கட்சியையும், தமிழர்கூட்டணியையும் தடை செய்யவும் தலைவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளிடவும் அரசாங்கம் தயங்காது என்றும் மிரட்டியிருக்கிறார்!

நண்பா, துணை அமைச்சர் கூறுவது போல தமிழர் கூட்டணியின் தீர்மானத்தில், 'தனிநாடு' என்ற வார்த்தை இல்லை—சுயாட்சி (Self Rule) என்ற வார்த்தையே காணப்படுகிறது என்பது ஒரு புறமிருக்க—சமீபத்தமிழ் இனத்தின் ஒரேயொரு தேசிய கூட்டமைப்பான 'தமிழர் கூட்டணி' தமிழினத்தின் சார்பில் எடுத்திருக்கும் ஒரு முக்கிய தீர்மானத்தை யொட்டி—தமிழினத்தின் பிரச்சினைகளை இந்த அரசு எப்படி அணுகுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான் பாதுகாப்பு துணை அமைச்சரின் இந்த 'மிரட்டல்' என்று கூறுவேன்!

'தனிநாடு' என்று பாதுகாப்பு துணை அமைச்சர் அவர்களால் குறிப்பிடப்பட்ட

தமிழர் கூட்டணியின் 'தமிழ் சமூக யாட்சி' தீர்மானத்தில், அத்தகையதொரு முடிவை தமிழர் கூட்டணி எடுக்கவேண்டிய நிலைமை தோன்றியதற்கு திட்டவட்டமான எட்டுக் காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இந்தக் எட்டுக் காரணங்களைப் பற்றியும் துணை அமைச்சர் மூச்சுக் கூடவிடவில்லை; ஆனால், தனிநாட்டு கோரிக்கை 'தேசத்துரோகம்' என்று கூறுவதற்கு கூட்டும் அவருக்கு தெரிகிறது. நோயின் காரணத்தை கண்டுபிடிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு நோய்க்கு வைத்தியம் செய்யமுனையும் டாக்டராக அவர் மாறுகிறார்!

உரிமைகள் பறிக்கப்பட்டு, அடிமைகளாக்கப்பட்டு விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ள தமிழ்த் தேசிய இனம்—அப்படித்தான் 'தனிநாடு' பிரகடனப் படுத்திப்போவதாக ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தாலும்கூட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு பொறுப்புள்ள தலைவராக—இந்த நாடு பிளவு படாமல் ஒன்றுகூடவேண்டுமென்பதில் இதய சுத்தியுள்ளவராக இருந்தீயின்—திரு. லக்ஷ்மன் ஜெயசுக்கையே போலீசுரின் என்ன செய்திருக்கவேண்டும்?

அடக்குமுறையை ஏவி, இராசத்துரோகக் குற்றம் சுமத்தி, சிறைக்குள் தள்ளுவேன் என்று மிரட்டுவதை விடுத்து—தமிழ் மக்களே! தமிழர் கூட்டணியினரே! பிரிந்துபோவதால், உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவாக நாட்டுக்கும் தொல்லைமிக ஏற்படும்—ஆகவே, வாருங்கள், உங்கள் குறைகளை சொல்லுங்கள்! கூடிப்பேசித் தீர்வுகாணுவோம்! பிரிவினை எண்ணத்தை தயவுசெய்து விட்டுவிடுங்கள் என்று கூறியிருப்பாரேயானால்—அவரது நல்லெண்ணத்தை தமிழினம் பாராட்டியிருக்கும்!

ஆனால், ஏகாதிபத்திய உணர்வும், தமிழர்களின் உரிமைகளை வழங்கக்கூடாதென்ற வெறியும் கொண்ட சிங்கள அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரிடம் கடுமொழியும், கடுமொழியும் அன்றி சனிவுமொழியை எப்படித்தான் எதிர்பார்த்திட முடியும்?

தமிழ்த்தேசிய இனத்துக்கு அரசியல் சட்டரீதியாக சமத்துவ உரிமைகளை வழங்கிடவும் மாட்டோம்; அதே நேரத்தில் தனியே பிரிந்து தனி நாடமைக்கவும் கூட மாட்டோம்—ஆளப்படுக அடிமை இனமாகவே தமிழினத்தை வைத்திருப்போம் என்பதே ஆட்சியாளரின் ஒரே நோக்கம் என்பது பாதுகாப்பு துணை அமைச்சரின் மிரட்டலிலிருந்து தெளிவாகி விட்டது!

தமிழினம், அரசியல் தீர்மான சபையில் தனது உரிமைக்காக வாதாடியது; தமிழினத்தின் பிரதிநிதிகள் சமாதானமாக ஆட்சியாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி மொழியுரிமையை வாதாடி அரசியல் சட்டத்தில் இடம்பெறச் செய்வதற்கு படாதபாடுப்பட்டனர்; சமாதானமாக உரிமைகளைப் பெறுவதற்கு தமிழினம் எடுத்த அத்தனை முயற்சிகளும் சிங்கள அரசின் பிடிவாதத்தினால்—ஆதிக்க மமதையினால்—கைகூட முடியாமற்போய் விட்டது.

தமிழினத்தின் சம்மதமின்றி புதிய அரசியல் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட, கடந்த ஓராண்டாக மொழி இனமத உரிமைகள் பற்றிய ஆறு அம்சக் கோரிக்கை யொன்றை தமிழினத்தின் சார்பில் தமிழர் கூட்டணி ஆட்சியாளரிடம் சமர்ப்பித்து அந்த ஆறு அம்சத்தின் அடிப்படையில் புதிய அரசியல் (7-ம் பக்கம் பார்க்க)

என்னை

இடைத் தேர்தலிலும் இனப் பாரபட்சம்!

புதிய அரசியல் சட்டத்தையொட்டி தமிழ் மக்களின் கருத்தை அறிவதற்கு அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் ஒரு பெரும் ஜனநாயக நோக்கத்துடன் ஈழத்தமிழ்நாட்டின் வழிகாட்டியும், தமிழர் கூட்டணித் தலைவருமான தந்தை செல்வா அவர்கள் தமது காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் திகதி துறந்தார்.

புதிய அரசியல் சட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்; தமிழர் கூட்டணியிலுள்ள அரசியல்வாதிகள் சிலர் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அதை எதிர்க்கிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் நடத்தி வந்த ஆட்சியாளரை நோக்கி—வாருங்கள் தமிழ் மக்களை நேரடியாகவே சந்திப்போம்; நானே அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறேன்; என்னுடைய பா. உ. பதவியை துறப்பதன்மூலம் காலியாகும் காங்கேசன்துறை தொகுதியில் இடைத் தேர்தலை நடத்துங்கள்; அரசாங்கத்தின் சார்பில் ஒருவரை என்னுடன் போட்டிக்கு நிறுத்துங்கள்; புதிய அரசியல் சட்டப் பிரச்சினையை மூன்வதது தேர்தலை போட்டியிடுவோம்; நான் தோற்றால், அரசியலிலிருந்தே ஒதுங்கி விடுகிறேன்—மக்களின் ஆணைக்கு கட்டுப்படுவோம்—என்று அறைகூவல் விடுத்து, தமது பதவியை ராஜினாமா செய்தார் பெரியவர் செல்வா அவர்கள்!

தமிழர் கூட்டணித் தலைவர் மதவி விலகி எட்டுத் திங்கள் ஓடி மறைந்து விட்டன—காங்கேசன்துறை தொகுதி மக்கள் தங்கள் பாராளுமன்ற பிரதிநிதிக் துவத்தை இழந்து எட்டு மாதங்கள் முடிந்து விட்டன!

ஜனநாயகக் களத்தில் ஒரு சுத்தவீரனாக நின்று தமிழர் தந்தை செல்வா அவர்கள் விடுத்த சவாலு ஏற்கும் தெம்பு, திராணி, எதுவுமற்ற ஆட்சியாளர்கள்—வேறும் பொய்களையும் புரட்டுக்களையும் கூறிக்கொண்டு, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைத்தேர்தலை நடத்தாமல் பின் போட்டுக்கொண்டே வருகின்றனர்!

காங்கேசன்துறை இடைத்தேர்தலை நடத்தாமல் ஜனநாயகத்தின் கழுத்தை முறித்துவரும் ஆட்சியாளர்கள், காங்கேசன்துறை தொகுதி மக்களின் ஆத்திரத்துக்கு மட்டுமல்ல—இந்நாட்டுத் தமிழ்பேசும் மக்கள் அனைவரினதும் கோபத்துக்கும் இன்று இலக்காகியிருக்கிறார்கள்.

ஏனெனில், காங்கேசன்துறை இடைத் தேர்தலில் முன்வைக்கப்படவுள்ள பிரச்சினை இந்நாட்டுத் தமிழினத்தின் அறிமுகிய உயிர்ப்பிரச்சினையாகும்.

காங்கேசன்துறை இடைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசு கூறும் காரணம், அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன என்பதுதான்! இதைக்கேட்டு, வடபகுதி தமிழ் மக்கள் சிரிப்பாய்ச் சிரிக்கிறார்கள்!

ஆட்தெரியாதவர் முற்றும் கோணல் என்றது போல—தமிழ் மக்களிடையே தமக்கு துளியும் செல்வாக்கு இல்லை யென்பதை உணர்ந்த ஆளவந்தார், தோல்வியை சந்திப்பதை ஒத்திவைப்பதற்காக, 'வடக்கில் வன்முறை' என்ற ஒப்பாரியை வைத்துவருகின்றனர்!

'வன்முறை' என்று அரசாங்கம் கூறும் சம்பவங்கள் வடக்கில் மட்டுமா நடைபெறுகின்றன? சிங்களப்பகுதிகளில் கைக்குண்டுகளும், துவக்குகளும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்படுவதாக அடிக்கடி நாளேடுகளில் செய்திகள் வருகின்றனவே—கொள்ளைகளும் கொலைகளும் நடைபெறுவதாக செய்திகள் கூறுகின்றனவே.....! அப்படியெல்லாம் இருந்தும்...!

ஏப்ரல் மாதத்தில் காலியான டெடிகமைத் தொகுதியின் இடைத்தேர்தலை நடத்த அரசு ஏற்பாடுகளை செய்து விட்டது! வேட்பாளரையும் (பொறுக்கியிருந்துவிட்டது! நியமனத்திகதி இத்திங்கள் 12ம் நாள் என்று அறிவிக்கப்பட்டும் இருக்கிறது!

இதிலிருந்து தெரிவது என்ன?

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழங்குவதில் கூட, சிங்களப்பகுதி, தமிழ்ப்பகுதி என்று அரசு இனப்பாரபட்சம் காட்டி வருகிறது என்பதைத் தான் காங்கேசன் தொகுதி இடைத்தேர்தலை பின்போடுவதும், டெடிகமை இடைத்தேர்தலை உடன் நடத்த முனைவதும் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது!

இப்படி அப்பட்டமான பாரபட்சம் காட்டுவதன் மூலம் 'ஈழத்தமிழகம்' தனியே பிரிந்துபோவதற்கு ஆட்சியாளர்களே வழியமைத்துக் கொடுக்கிறார்கள்!

ஆம், தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதிக் துவ உரிமையையே சிங்கள அரசு வழங்க முன் வராதபோது, தமிழர்கள் தனியே பிரிந்துபோவது பற்றி சிந்திப்பதில் என்ன தவறு?

கூட்டணி அலுவலகத்தில் பறந்தது உதயசூரியன் கொடிதான்! பொலிசாரின் பொய்களைநம்பி காங்கேசன் தேர்தலைப் பின் போடாதீர்! தேசிய பேரவையில் உடுவில் பா. உ.

எ மது ஆறு அம்சக்கோரிக்கைகளை இந்நாட்டின் சகல கட்சிகளும் ஒரு காலத்தில் ஏற்றுக்கொண்டன நாட்டில் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கென்று நாம் இதை கேட்கவில்லை. சமாதானத்தை வீரம்பியே குறைந்த பட்சமாக இதனை நாங்கள் உங்கனிடம் சமர்ப்பித்தோம் ஆனால் அரசு இறுமாப்புடன் நடந்து கொள்கிறது.

ஆறு அம்சக் கோரிக்கை பற்றிய எங்கள் கடிதத்துக்குக் கூடச் சரியான பதில் இல்லை. ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை; கட்சி விட்டுக் கட்சிமாறிய தமிழ் எம். பீக்களின் உதவியுடன் தமக்கும், தங்கள் கொள்கைக்கும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக அரசு பிரச்சாரம் செய்கிறது.

இந்நிலையில் தான் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தமது பதவியை சவால் விட்டுத் துறந்தார். ஆனால் நீங்கலோ ஜனநாயகம் பேசிக் கொண்டு இடைத்தேர்தலைப் பற்றி எதையும் அறிவிக்கின்றீர்கள் இல்லை.

டெடிகமவில் தேர்தல் திகதியை நியமித்து விட்டீர்கள் என்று அறிவிக்கிறேன். அது சந்தோஷம். அத்துடன் அங்கு 1000 பேருக்கு வேலை கொடுத்து விட்டதாகவும் இன்னும் 1000 பேருக்குக் கொடுக்கப் போவதாகவும் அறிவிக்கிறேன்.

திரு. கே. பி. இரத்தினயக்கா:—யார் சொன்னது?

திரு. வி. தர்மலிங்கம்:—நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தான் இத்தகவல் கிடைத்தது. இப்படியே காங்கேசன்துறையிலும் இடைத்தேர்தலை வைத்து அங்கும் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்க முற்படலாமே.

அங்கு பலாத்காரம் நடப்பதாக நொண்டிச் சாட்டுக் கூறுகின்றீர்கள். பொலிசாரா அல்லது உங்கள் ஏஜன்டா இந்த அறிக்கையைச் சமர்ப்பித்தார்கள்? தயவு செய்து அவர்களின் சொல்லை இனியும் நம்பாதீர்கள். அவர்கள் பொய் சொல்கிறார்கள். உதாரணமாக குடியரசு தினத்தன்று தமிழர் கூட்டணியின் அலுவலகத்திலும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டதாக உதவிப் பாதுகாப்பு வெளிவிவகாரச அமைச்சர் இச்சபையில் நேற்று தெரிவித்தார். சுன்னாகம் உன்ரோட்சிச் சபையிலும் கறுப்புக் கொடி பறந்ததாகச் சொன்னார்கள். இவ்விரண்டு சபைகளினதும் தலைவர்கள் யார்? மல்லாகம் கிராம சபைத் தலைவர் உங்களுடைய கோரிக்கைகளை நோக்கிச் சபைத் தலைவர் வி. பொன்னம்

பலம்தான். சுன்னாகம் தலைவர் உங்கள் தோழரும் முன்னாள் செனட்டர் ஒருவருமாவர். எங்கள் கூட்டணி அலுவலகத்தில் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டவில்லை. நாங்கள் உதய சூரியன் கொடிதான் பறக்கவிட்டோம். இப்படித்தான் அவர்கள் பொய் சொல்கிறார்கள். உங்கள் வாளுலியும் இப்படித்தான் பொய் கூறுகின்றது.

வேடி ஏற்புகள் பற்றி

டி. ஐ. ஜி. அறிக்கை

ஊர்காவற்றுறை கடலில் 48,000 வேடி ஏற்புகள் பிடிபட்ட சம்பவத்தை எங்களுடன் இணைத்துக் கதை கட்டப்பட்டுள்ளது. உங்களின் டி. ஐ. ஜி. அறிக்கையில் இவைகள் பற்றி என்ன சொல்கின்றீர்கள்? இது வியாபாரத்துக்கு வந்ததாகவும் அவர் கனது அறிக்கையில் சொல்லியிருக்கின்றார்.

ஏரிக்கரைப் பத்திரிகைகளுடன் சேர்ந்து பலாத்காரம் என்று பொய்ப் பிரச்சாரங்கள் செய்து காங்கேசன்துறைத் தேர்தலைப் பின் போடாதீர். தென்னிவங்கையில் நடைபெறும் கொலைகள் எத்தனை—வடக்கில் எத்தனை? காங்கேசன்துறையில் இப்படி எந்தப் பலாத்காரச் சம்பவமும் இடம் பெறவில்லை. இறுமாப்புடன் நடந்து கொள்ளாதீர்கள்.

இந்தியாவிலிருந்து வந்த புத்தகங்கள் பற்றிக் கூறப்படுகின்றது. இந்தியா தமிழ்ப்பற்றுள்ள நாடு—அங்கிருந்து தமிழ் நூல்கள் வந்தால் தவறு? வாளுலி நிலையத்தில் பல பயங்கரமான நூல்கள் கிடைத்ததற்கு என்ன நடந்தது? ஒன்றும் கூறவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து வந்த தமிழ் நூல்களுக்காக அரசுடன் சேர்ந்து ஏரிக்கரைப் பத்திரிகைகளும் கூச்சலிடுகின்றன. இவையெல்லாம் காங்கேசன்துறை இடைத்தேர்தலைப் பின்போட வேண்டுமென்றே செய்யப்படுகின்றன. சிபாய்க் காரணங்களைக் கூறி இடைத்தேர்தலை பின்போடாதீர்கள்.

மே 22...

(1-ம் பக்கத் தொடர்ச்சி)

கொழும்பிலிருந்து சென்ற பொலிஸ் அதிகாரி யொருவர் அங்கு வைத்து கைது செய்து கொழும்புக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

கொழும்பில் தனியார் துறையில் தொழில் புரிந்துவரும் திரு. மகேந்திரன், தமிழரக்கட்சித்தலைவரும் முன்னாள் பட்டியுப்பு பா. உ.வுமான திரு. இராசமாணிக்கம் அவர்களின் பெருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழினம் உரிமை எதையும் இழக்கவில்லையாம்

‘தமிழினம் உரிமை எதையும் இழக்கவில்லை’ என்று தோழர் வ. பொன்னம்பலம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இவர் இப்படிக்கூறியதைக் கேட்கும் பொழுது அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.

ஆட்சி உரிமை, குடியரிமை, பிரசாரரிமை, மொழி உரிமை, மத உரிமை, கல்வி உரிமை, கொடியரிமை, இவ்வாறு தமிழினம் முன்பு அனுபவித்த உரிமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆம்! இவற்றையெல்லாம் நாம் இப்பொழுது அனுபவிக்கின்றோம் என்கின்றார் வ. பொ. தன்னை ஒரு சிங்களவர் என்று எண்ணிக்கொண்டு இதை அவர் கூறி இருக்கலாம்.

ஆண்ட இனம் தமிழினம்
சமுதாயப் பலகோடி ஆண்டு களாகத் தமிழர்கள் ஆட்சி புரிந்தார்கள். ஆனால் இப்பொழுது ஆளப்படும் அடிமைகளை ஆக்கப்பட்டுள்ளனர். இதனால் நாம் நம்மை ஆளும் ஒரு அமைப்பை ஏற்படுத்தப் போகிறோம். அது இணைப்பாட்சியாகவோ அதன் கீழ் பிரதேச-மானில சயாட்சியாகவோ - அன்றித் தனியாட்சியாகவோ இருக்கலாம். எம்மை நாம் ஆளுவதே நோக்கம். ஆமாம் ஆட்சி உரிமை இழந்து விட்டோம் அதைப் பெறப் போகிறோம்.

குடியரிமை
“இந்த நாட்டின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் வந்தேறு குடிகள்” என்றார் ஐக்கிய முன்னணி அரசின் முன்னாள் சிங்கள நிதிமந்திரி. மேலும் ஐக்கிய முன்னணிப் பிரமுகர்கள் பலரும் இவ்வாறு பேசியுள்ளார்கள். அவர்களின் பேச்சு தமிழர்களின் குடியரிமையை மறுக்கிறது. அந்தக்கு எதிராகப் போர்கொடி உயர்த்துகின்றோம்.

பிரசாரரிமை
மலையகத்தில் வாழும் தொழிலாளர்கள் தமிழர் என்பதால் அவர்களுக்குப் பிரசாரரிமை இல்லை. ஆனால் வேறு நாடுகளில் ஒரு இடத்தில் ஆறு மாதம் நிலையாக இருக்கும் ஒருவருக்கு வாக்குரிமை கிடைக்கிறது. ஆனால் இங்கு தமிழனுக்கு அவ்வுரிமை இல்லை. அவ்வுரிமையைப் பறித்தனர் யு. என். பியினர். அப்பொழுது யு. என். பி. சிறிலங்கா பிரிவு இல்லை. இப்பொழுது ஐ. மு. அரசின் ஒரு மந்திரிகூட யு. என். பி. இன் இச்செயலைப் பாராட்டிப் பேசியுள்ளார். ஐக்கிய முன்னணி அரசு தமிழர்களைக் கப்பலேற்றக் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது.

மொழியரிமை
தமிழரசாரின் பெரும்பிரசாரம் என்ற தலைப்பில் துண்டுப் பிரசாரம் ஒன்றை தோழர் வ. பொ. வின் கையாட்கள் வெளியிட்டுள்ளனர். அத்துண்டுப் பிரசாரத்தில் தோழர் வ. பொ. வின் பேச்சு இடம் பெற்றுள்ளது. அதில் திரிபுவாதம் தலைக்கேறியுள்ளது. மொழி உரிமை பற்றிப் பித்தலாட்டம் ஆடியுள்ளார்.

மொழி சம்பந்தமாக யு. என். பியுடன் - தமிழரசு சேர்ந்திருந்த காலத்திற்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் வித்தியாசம் இல்லையாம். யு. என். பியில் தனிச் சிங்கள சட்டம் அரசியல் அமைப்பில் இல்லை. இப்பொழுது அரசியல் அமைப்பில் உண்டு. விதிகள் இல்லாத 1958இல் நிறைவேற்றப்பட்ட தமிழ் மொழி விசேடமே தவிர அவை அரசியல் அமைப்பில் சேர்த்துள்ளார்கள்.

சுறுகின்றார் திரிபுவாதி வி. பி! விடிய விடிய இராமர் கதை! விடிந்தபின் இராமர் சீதைக்கென்னமுறை!

துள்ளார்கள். இதனால் எவ்வித பயனும் இல்லை. தனி சிங்கள சட்டத்திற்கே பயன். 1966ல் நிறைவேற்றப்பட்ட தமிழ்மொழி விசேட சட்டத்திற்கான விதிகள் அரசியல் அமைப்பில் இடம் பெறுது. என்று அரசியல் அமைப்பில் குறித்துள்ளார்கள். ஆனால் அவ்விதிகள் அரசியல் சட்டத்தில் இல்லாவிட்டாலும் தொடர்ந்தும் சாதாரண சட்டமாக இருக்கும் என்று அரசியல் அமைப்பில் உண்டு. அவ்விதிகளை அமுல் நடத்தமாட்டோம். என்று ஆட்சியாளர் தியிருடன் பேசினதிரிகிறார்கள். எனவே 1966ல் நிறைவேற்றப்பட்ட தமிழ் மொழி விசேடவிதிகள் வலுவற்றதாகிவிட்டது.

அது மட்டுமல்லாமல் 1966ல் நிறைவேற்றப்பட்ட விதிகள் 1958 நிறைவேற்றப்பட்ட மூலச்சட்டத்தின் எல்லையை மீறி விட்டது; எனவே அச்சட்டம் செல்லுபடியாகா தென்று மந்திரிகளும் கட்சிப் பா. உகளும் கூறுகின்றார்கள்.

எல்லா சமூகியலும் சிறிது ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலனாகின்றது. அது தான் - துப்பாக்கி முனையில் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த எதிர்ப்பில் - நாட்டின் ஐக்கியத்தைக் குலைக்கும் வகையில் - இலங்கையில் தமிழ் - சிங்கள நல்லுறவைப் பாதிக்கும் விதத்தில் - இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையச் செய்யும் விதத்தில் - இலங்கையின் பிரச்சினைகளுக்கே காரணமாகக்கூடியதாக இருக்கும் விதத்தில் - வகுப்புவாதக் கோரிக்கையை முன்வைத்து 'தேசாபிமானி' பண்டாரநாயக்காவால் நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தான் அரசியல் அமைப்பில் பலம் பெற்றுள்ளது.

ஆனால் தமிழர்களை ஏமாற்ற-விதிகள் இல்லாது இயங்காத - சட்டம் போன்ற கிடக்கும் - தனிப் பிரதிநிதிகள் தடுப்புக்காவலில் இருக்கும் பொழுது - கம்யூனிசம் சமசமாஜிகவிலும் ஏற்றுக் கொள்ளப்படாத 1958 இல் நிறைவேற்றப்பட்ட தமிழ் மொழி விசேட சட்டத்தை அரசியல் அமைப்பில் சேர்த்துள்ளார்கள்.

எனவே மீண்டும் புனுகர் பொன்னம்பலத்திற்குக் கூறியும் புகிளேனும் - யு. என். பி. காலத்தில் தமிழ் மொழி விசேட விதிகளும், தனிச் சிங்கள சட்டமும் ஒரே அந்தஸ்தைப் பெற்று இருந்தன. ஆனால் இப்பொழுது தனி சிங்கள சட்டம் அரசியல் அமைப்பில் இடம் பெற்று விட்டது. தமிழ் மொழி விசேடவிதிகள் சிங்கள ஏகாதிபத்தியத்தால் நிராகரிக்கப்பட்டு - அவர்கள் உரிய இடம் என்று கருதும் சாக்கடைக்குள் வீசப்பட்டு விட்டது.

மதவுரிமை
மதம் என்பது மக்களை மயக்கும் அபிசன் என்றார் கான் மாக்ஸ். அவர் கொள்கையைப் பின்பற்றுவதற்காக கூறும் கம்யூனிஸ்ட்டுகள் பங்கு வைத்திருக்கும் சிங்கள அரசோ பெளத்தத்திற்கு ஓதலிடம் கொடுத்தது. காரணம் மதம் கொள்கைப்படி நடப்பதென்றால் மதசார்பற்ற நடவடிக்கைகளை இருந்தால் போ

தாது. மதமே அந்நாடாக இலங்கை வரவேண்டும்!

இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும் கட்டும் வரிப்பணத்தில் - தோட்டத் தமிழ் தொழிலாளர்கள் மாடாய் உழைக்கும் பணத்தில் பெளத்த விசுவாசிகள் - டகோயாக்கள் - பெளத்த குருமார் உல்லாச வாழ்வு வாழ - உலகை ஏமாற்ற - ஆட்சியைத்தாம் விரும்பியபடி மாற்ற - இன்னும் நாட்டைக் கெடுத்துச் சீரணை - இவற்றை எல்லாம் இருந்த படி செய்வ மடங்கள் - காணிக்கைகள் - தானங்கள். இச்செயல்களை செய்வதில் திரிபுவாதி - புனுகர் - போஸ்ரல் ஒடர் - பொன்னம்பலம் 'சோசலிசத்தின் தூவானம்' என்று பேசுகிறார்.

மேடைக்கு முன் இருக்கும் மக்கள் மூடர்கள் என்று நினைத்தால் தானே வா. பொ. விற்குப்பேச்சு வரும்!

சிங்கள ஏகாதிபத்தியத்தால் விழுங்கப்பட்ட அத்திவாரம் இடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்நாட்டின் அரசாங்க மொழி தனிச்சிங்களம் தான். இதன் பிரசாரம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சிங்களம் அவசியமாகிறது. இதனால் சிங்களத்தை ஒரு பாடமாக மட்டும் படிக்கும் நிலைமாத் சிங்களம் போதகு மொழியாகவே ஏற்றுக்கொள்ளும் தவிர்க்க முடியாத நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு விடும் - காலப்போக்கில்.

இப்பொழுது கூட சில தமிழ் பெற்றோர்கள் - குறிப்பாக வடகிழ் மாகாணத்திற்கு வெளியில் வாழும் தமிழ்ப்பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குச் சிங்களத்தில் படிப்பிக்கும் துக்கரமான் சம்பவம் நடந்து கொண்டு இருக்கிறது. ஏன் - வடகிழக்கு மாகாணத்திலும் - குறிப்பாகப் புத்தூரி

றும் வசதிகளைக் குறைத்தும் தமிழ் மாணவரின் கல்விக்குக் கல்வி முன்வைத்திருக்கிற ஆழப்படுகுழி தோண்டப்படுகின்றது. தமிழ் மாணவ சமுதாயம் என்று ஒன்று இல்லாமல் போவதற்கு இவையும் பல காலம் துலை.

கொடியரிமை
சிங்கள மக்கள் - விசயவின் வழிவந்தவர்கள் என்றும் - விசயவின் தகப்பன் சிங்கம் என்ற மிருத்தின் மகன் என்று வரலாறு கூறுகிறது. ஆமாம் சிங்களவர் என்பதே சிங்கம் என்ற சொல்லில் இருந்து தான் பிறந்ததாம். சிங்களவர் களுக்குச் சின்னம் சிங்கம்; அவர்கள் தங்கள் சின்னத்தைத் தேசியக்கொடியில் பொறித்துள்ளார்கள். அவர்கள் தமது சின்னத்தைக் கொடியில் பொறிப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் தமது சின்னத்தை மட்டும் பொறித்து - ஒரு இனத்தின் அடையாளத்தை மட்டும் பொறித்து - அதை மற்ற தேசிய இனங்களும் வணங்க வேண்டும் என்பதையே நாம் எதிர்த்தோம். இதனால் தான் சிங்களக் கொடியைத் தமிழ் இனஞர்கள் தீக்கிரையாக்குகின்றார்கள்.

ஒரு இனத்தின் அடையாளத்தை மட்டும் நாம் வணங்குவது அவ்வினத்திற்கே அடிபணிவது போன்றதாகும். எனவே தான் எமது சின்னமும் - தமிழினத்தின் சின்னமும் - தமிழ்ப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கிணங்க இடம் பெறவேண்டும் என்கின்றோம். இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு சிங்கள ஏகாதிபத்தியம் நமது கொடியரிமையைப் பறித்துவிட்டது.

நிலவுரிமை
தோட்டங்கள் தேசியமயம் என்ற போர்வையில் - சோசலிசத்தின் தூவானம் என்ற பேயரால் தமிழ் தொழிலாளர்கள்தோட்டங்களில் இருந்து விரட்டப்பட்டு அகதிகளாக வடகிழ், மாகாணங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்கள் தரிசாகக் கிடக்கும் தனியாருடைய காணிகளில் - தனியாரின் விருப்பப் படி குடியேறி ருளும் கூட அங்கிருந்தும் - வடகிழக்கில் இருந்தும் விரட்டப்பட்டு சிங்கள அரசின் முப்படையால் சித்திரவதைக்கு உட்பாட்ப்படுகின்றார்கள்.

ஆனால் சிங்களக் காடைகாரர்கள் அரசுக் காணிகளிலும் அதுவும் வடகிழ் மாகாணங்களில் திட்டமிட்டுக் குடியேற்றுகின்றது சிங்கள அரசு. சிங்களக் கள்ளக் குடியேற்றத்திற்கு - சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு அரசு ஊக்கம் ஊட்டுகின்றது. இதன் மூலம் வடகிழ் மாகாணம் சிங்கள ஏகாதிபத்தியத்தின் வாய்க்குள் அகப்பட்டுத் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

யு. என். பி. அரசு காலத்திலும் இழந்த உரிமையைப் பெறவே சேர்ந்திருந்தோம். மொழியரிமையைப் பெற தமிழ் மொழிவிசேட சட்டத்தை நிறைவேற்றினோம்; இழந்த ஆட்சியரிமையை ஓரளவு பெறத்தான் மசவட்ட சபைகளைப்பெற முயற்சித்தோம். நிலவுரிமையைப் பெற - காப்பாற்றவே - திசுமலை புனிதநகர் திட்டத்தை ஏற்படுத்த முயன்றோம்.

இதை அறியட்டுகி யுனுகர் பேசினும் பலம். இனியும் தமிழின உரிமையை இழக்கவில்லை என்ற வா. பொ. பேசினேண்டாம்.

வீர மறத் தமிழா!

(அண்ணாநாசன், வந்தாறு மூல)

எந்தமிழ்த் தோழா செந்தமிழ் வீரா, என்ன நிலையடா? - உந்தன் செந்தமிழ் தன்னை நொந்திடச் செய்யும் செய்கை அறியாயோ? அட சிந்தனை செய்வாய் உத்தன் உயிர்த்து, எக்கதி நேர்ந்தாலும், நீ வந்தனை செய்து வாழ்த்திடு தரையை, செய்கை தளராதே.

இட்டிக்கும் எச்சில் உண்டிட நாங்கள் என்றுமே நாயில்லை - அரசு கட்டியும் கென்றும் கட்டியும் கூறும் கயமை எமக்கில்லை. - உடன் சுட்டிக்கும் தியோல் துன்பங்கள் எம்மைச் சூழ்ந்து அழித்தாலும், - நாம் விட்டிடுவோமா எந்தமிழ்ப் பற்றை? விட்டிடவே மாட்டோம்.

எட்டி உதைக்கும் மாற்றும் கால்கள் எம்மை எது செய்யும்? - சும்மா சுட்டு விழுத்தத் துணிவதனாலே கெடுமா தமிழ் நெஞ்சம்? - என்ன ஊட்டுச் சித்தும் பைந்தமிழ் தன்னைப் பாரில் உயர்த்துதற்கு - நாம் சித்தம் எடுத்தோம் சிந்தை துணிந்தோம் என்று உரை செய்வோம்.

செந்தமிழ் அண்ண நொந்து துடித்துச் சீரழியும் காலை - நீ, அஞ்சேல் - தாயே: என்று உரைத்த அண்ணன் வழியினிலே, - நாம் சென்றால், நிச்சயம் செய்திடுவோம் தம் அண்ணக் குபகாரம். - ஏனில், செல்வோம் தோழா. எந்தமிழ் வீரா, செந்தமிழ் காத்திடுவோம்.

அப்பொழுது என்ன செய்து இப்படித்தான் பேச வேண்டுமே!

ஆமாம் தோழரே அரசு அனுமதியின்றி மதசம்பந்தமான கட்டிடங்களைக் கட்டுவதற்கு தடை விதிக்கும் சட்டம் அடுத்தாற்போல் செவ்வப்பட்டுள்ளன. இதனால் இந்து - முஸ்லிம் - சிறிந்துவ மத மக்கள் பெரும் தண்டன அடைபய்ப்போகின்றனர். ஆனால் பெளத்தத்தை வளர்க்கும் முயற்சியும் அதிசாரமும் சிங்கள பெளத்த அரசிடமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படப்போகும் விளைவை வேறும் விமரிசிக்க வேண்டியதில்லை.

கல்வியரிமை
சமீபம் வாழ் மக்களின் கல்விப்பற்றை மீட்டும் பொறுத்தவரம் என்று அரசியல் அமைப்பில் கூறவில்லை. இதனால் தமிழ் சமுதாயம்

லும் இருபிள்ளைகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குச் சிங்களத்தை அரசால் கிண்பிப்பதற்குச் சம்மதம் தனிவித்துள்ளனர். சிங்கள ஏகாதிபத்தியத்தை வளர்ப்பதற்கு அரசாங்கம் இருபிள்ளைகளுக்கு ஒரு வகுப்பையே நடத்துகின்றது. ஆனால் தமிழ்பாடசாலைகள் - குறிப்பாகத் தோட்டப்பாடசாலைகள் மூடப்பட்டு விட்டன.

இது மட்டுமல்ல தமிழ் மாணவர்கள் தமது திறமை மூலம் உயர்கல்வி பெறும் உரிமையை ஐக்கிய முன்னணி அரசு பறித்து விட்டது. இது தேசிய அரசு காலத்தில் நடந்தது அல்ல என்பதை புனுகர் பொன்னம்பலம் உணர்வார். இவ்வுரிமையை வ. பொ. வின் அரசுதான் பறித்ததே தவறு. மேலும் தமிழ் பாடசாலைகளில் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்தும் - மற்ற

சிங்களவர்களுக்குமட்டுமே நிலம் வழங்குவதா?

மலையகத் தமிழனுக்கு மண்ணுரிமை இல்லையா?

இது பச்சை வகுப்பு வாதம்—சோசலிசமாகாது!

இராகலைக் கூட்டத்தில் இ. தொ. க. தலைவர் முழக்கம்!

150 ஆண்டு காலம் உழைத்து உழைத்து உருவானது உருவானது உருவானது போன்ற இந்த மலையகத் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் மக்கள் ஐக்கிய மூன்னணி அரசின் தேசியமயம் என்ற தோட்ட சமீகரிப்பினால் தோட்டங்களிலிருந்து ஆடு மாடுகளைப் போல் விரட்டி யடிப்பது மனிதாபிமான மற்றது. இந்த நாட்டின் முதுகெலும்பாய்த் திகழும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ வழியின்றி, நடுத்தெருவில் மூட்டை முடுக்கிக் கொண்டு திரியும் ஒரு நிலையினையே இன்று மலையகத் தோட்டக் காலம் அரசாங்க பந்தக்காரர்களான, அரசு சார்பு தொழிற்சங்க வாதிகள், செய்து வைத்திருக்கின்றார்கள்.

இவ்வாறு இராகலை கோணப் பீட்டிய என்ற தோட்டத்தில், காவட்டத் தலைவர் திரு. ந. அ. சின்னத்தம்பி அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் கழகத் தலைவரும் முதுவர் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினருமான திரு. அ. தங்கத்துரை கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்; கூறியதாவது: இராகலை வேசத்தில் உயர்ந்து விட்ட வாழ்க்கைச் செலவை, விலை வாகிகளை சமாளிக்க இயலாது பட்டாளி மக்கள் இன்று கஷ்டப்படுவதை, எதிர் நீச்சல்

அடிப்பதைப் பார்த்து இந்த மக்கள் அரசு வாங்கிக் கொடுக்க ஏதாவது நடவடிக்கையில் இதுவரை இறங்கியுள்ளதா? இதே வேளையில் இன்று தோட்டப் பகுதிகளில் வாசம் 3 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப் படுகின்றது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டத்துக்குள்ளாகப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் காணியை அமைச்சினால் மலையகத் தோட்டக் கூட்டங்களில் பகிர்ந்தளிக்கும் போதும் கூட பாரபட்சம் காட்டி தமிழ் மக்களை நான்கு நாள் புறக்கணித்துக் கொண்டே வருகின்றது. அதே நேரத்தில் நாட்டில் விவசாயப் புரட்சியை உண்டு பண்ண வேண்டும்; அதனால் உற்பத்தியைப் பெருக்கவேண்டும் என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் இந்த மக்கள் அரசு தோட்டப் பகுதிகளில் வெறுமனே கிடக்கும் தரிசு நிலங்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.

இந்த நாட்டு பிரஜாவுரிமை உள்ள மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மலையகத் தோட்டக் கூட்டங்களில் ஒரு துண்டு காணியேனும் கொடுக்கப் படவில்லை. சிங்கள மக்களுக்கு மட்டும் காணிகளை பகிர்ந்தளித்து வருவது இந்த சோசலிச அரசாங்கத்தின் வகுப்பு வாத மல்லவா?

உழைத்து உருக்குவதற்கு வாழ வழியின்றி வசிக்க வியன்றி, ஒதுக்கித்தள்ளப் பட்டும் மலையகத் தோட்டக் கூட்டங்கள் வயது சென்று



இளைப்பாறும் காலத்திலாவது உங்களுக்கு ஒரு சொந்த வீட்டைக் கட்டிக் கொண்டு வளமாக வாழ வடக்குப் பகுதிகளில் வெறுமனே கிடக்கும் தரிசு நிலங்களில் குடியேறி வளம் படுத்தும். அங்கே உங்கள் உணர்ச்சிகளை சோந்த உழைப்பைக் காட்டி நகட்டின் பொருளாதாரத்தை மேலும் வளம் படுத்த முடியும்.

இ. தொ. கழகப் பொருளாளரும், உடுவில் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. வ. தர்மலிங்கம் சொற்பொழிவாற்றிய போது கூறியதாவது:-

1948ம் ஆண்டு இலங்கை இந்திய பிரஜாவுரிமை சட்டத்தின் கீழ் இந்தியத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட அன்றே மலையகத் தமிழர்களின் ஜீவாதார உரிமைகளை பாதுகாக்கவே இலங்கைத் தமிழரசுக் கட்சி உதயமானது என்பதை மலையக மக்கள் மறுக்கவோ, மறைக்கவோ, முடியாதது ஒன்று.

மலையகப் பாட்டாளி மக்களை காலம் காலம் பகடைக்காய்களாக பாவித்து வந்த மலையகத் தொழிற்சங்க வாதிகள், இ. தொ. கழகம் மலையகத்தில் பிரவேசித்தால் உயிர்த்தியாகம் செய்

வோம், அவர்களை மலையகத் தோட்டக் கூட்டங்களில் என் னெல்லாம் கூக்குரல் எழுப்பியவர்கள், இன்று இழந்த உரிமைகளைப் பெற தாங்களும் போராடுவோம் என்று கூறுகிறார்கள் என்றால், அது கழகம் மலையகத் தோட்டக் கூட்டங்களில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியே ஆகும்.

அண்மை நாடான இங்கப் பூரிவே அரசாங்கத்துக்கு அரைவாசி வருமானத்தைப் பெருக்கிக் கொடுக்கும் பிற நாட்டாரை அந்த நாட்டுப் பிரஜையாகவும் நிலை அங்கு இன்று நடந்துவருகின்றது. ஆனால் இந்நாட்டிற்கே தங்களை 150 ஆண்டுகளாக அர்ப்பணித்துவிட்ட இந்த தோட்டத் தொழிலாளர்களை இன்னும் ஏன் இந்த அரசு புறக்கணித்து அவர்களை நாடு கடத்துகிறது.

மனிதாபிமானத்துடன் அவர்களை கொள்கிறீர்களா?

ளர் திரு. மு. பரமசிங்கம் தனது உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்நாட்டின் பொருளாதாரத்தை 90 வீதம் பெருக்கிக்கொண்டிருக்கும் இந்த மலையகப் பாட்டாளிகளின் பிரஜாவுரிமை மறுக்களை தெளிவான காரணங்களைக் காட்டாது (1) சட்டத்தின் கீழ் பிரகரித்து அவர்களைத் தொடர்ந்து நாடற்ற பிரஜைகளாக ஆக்கி வைத்திருப்பது நீதியற்றது. இதனால் படித்த வாலிபர்கள்கூட வேலாதேடும் படலத்தில் நாடற்றவர்களாக குறிப்பிடவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலை குறிப்பாக இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமே என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது.

மலையகத்தின்

இந்நாட்டில் உண்மையான சோசலிச அரசியல் பிறக்க வழிகோலும். இதனை திரும்பவும் பரிசீலனைக்கு எடுத்து இத்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வழங்க மக்கள் அரசு முன் வருமா? இந்த அடிப்படையில் நான்கு நாள் ஏமாற்றித்திரியும் தொழிற்சங்க வாதிகளை நம்பி, நம்பி, ஏமாறாமல் இழந்த உரிமைகளைப் பெற இன்றே எமது கழகக் கொடியின் கீழ் ஒன்று திரளவேண்டும். அதுவே உரிமைக்குரல் எழுப்ப சாலச் சிறந்த வழியாகும்.

இலங்கைத் தொழிலாளர் கழகப் பொதுச்செயலா

இன்று மலையகத் தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளை மக்கள் அரசு நல்ல நோக்குடன் கவனிப்பதாக பத்திரிகையில் தம்பட்டம் மடிக்கும் அரசு சார்பு தொழிற்சங்கவாதிகள் ஏன் இவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தானும் கூற முன்வருவார்களா?

மற்றும் இ. தொ. கழக இராகலை மாவட்ட பிரதிநிதி திரு. வ. ஆறுமுகநாதன், மாவட்டத் துணைச்செயலாளர் திரு. எம். ஆர். கே. காளிமுத்து, திரு. டி. எம். குணதாச உரைமாற்றினர்.

மக்கள் குரல்

இலங்கையிலே வாழுகின்ற 35 இலட்சம் தமிழ் மக்களையும் சிங்கள அரசுக்கு விற்றுவிட்ட துடிக்கும் இந்நாட்டின் இடது சாரிகள் என்று தமமைத் கூறிக் கொள்ளும் திரிபுயல்களான கம்யூனிஸ்டுகள் திண்டுக்கல்வில் தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பை வைத்து விஷமத் தனமான பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இடதுசாரிக் கம்யூனிஸ்டுகளுடன் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். கொண்டுள்ள தொடர்பை—தற்காலிக மாண இடைத்தேர்தல் ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு மக்கள் திலகத்தை யும்—அவர் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மீது கொண்டுள்ள—சுழத்தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றையும் பாசத்தையும் அறுத்தெறித்து விடலாம் எனக் கணவு காண்கின்றனர்—இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள்!

கடந்த 22ம் தேதி சுன்னு சுத்தில் கூடிய சில தமிழ் துரோகிகளான வ. செ. வைத்திலிங்கம், விஸ்வநாதன், மற்றும் விடுதலை

அல்பிரட் துரையப்பா, அருளம்பலம், தியாகராஜா அணைவருமே கருணாநிதிக்கு ஏற்பட்ட தோல்வியை தமிழ் அரசுக் கட்சிக்குப் பலத்த அடிபையைக் கொடுத்து இருக்கும் என்று உளறினார்கள். தனிப்பட்ட கருணாநிதிக்கும் தனிப்பட்ட தமிழரசுக் கட்சிக்கும் இடையே எந்தக் காலத்தும் எந்த விதமான தொடர்புகளும் இருந்த திகிலே என்பதை அன்று கூடி உளறிப் உலுத்தார் கட்டம் உணரவேண்டும்.

சுழத்தமிழ் மக்களுக்கும்—தாய்த் தமிழ் மக்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு எப்போது தோன்றியது என்பதை அளவிட்டுக் கூற முடியாது. பரம்பரை பரம்பரையான உறவு அந்த உறவை—பிணைப்பை அறுத்தெறியும் நோக்கோடு தமிழகப் பத்திரிகைகளை தடைசெய்யும் படியும், தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் படியும் மதிக்கெட்ட கம்யூனிஸ்டுகள் ஆட்சியாளர்களைக் கிளறிக்கொண்டிருந்ததை நாம் அறிவேலாம்.

மக்கள் திலகத்தின் பாதங்கள் என்னும், அண்ணா பத்

‘எம். ஜி. ஆர். படத்தை தடை செய்’ என்று கூச்சலிட்ட கம்யூனிஸ்டுகளே

இன்று யாரை ஏமாற்றப் புதிய வேடம்? உங்கள் சதித்திட்டம் இங்கு பலிக்காது!

நிய வரிகள் வரும் பாடல் களை என்னும், அண்ணாவின் சிலை காட்டும் படங்கள் என்னும் இந்நகற் கம்யூனிஸ்டுகளுக்கு வேம்பாகக் கசந்து வந்தன.

அண்ணாவின் மறைவுக்காக இரண்டு திமிடநேரம் மெளனம் அனுஷ்டிக்கவோ, அல்லது அண்ணாவின் இறுதி ஊர் வலம் பற்றிய திரைப்படத்தை யோ இலங்கையில் காட்டக் கூடாது என்று, இன்று ஆட்சிபீடத்தில் உள்ளோர்—அன்று எதிர்க்கட்சியில் இருந்து கூவியதை நாம் மறக்கவில்லை.

ஆனால் தி. மு. க அடைந்த தோல்வி தமிழரசுக் கட்சிக்கு பெரிய அடி என்று ஒலம் இட்டு எம். ஜி. ஆர்டம் நல்பின்பின்பு பெயரும்—அத்தோடு தமிழரசு இயக்கத்திலே தங்கள் வாழ்வைப்பின்பின்பிணைத்துக் கொண்டு வாயும் எத்தனைகோ ஆயிரம், மக்கள் திலகத்தின் பாதங்கள் திலகத்தின் பாதங்கள் தம்பிமார்களைப் பிரித்து,

தமிழரசுக்கட்சி எம். ஜி. ஆருக்கு விரோதமானது என்று பொய்பிரசாரம் செய்து வாழ முற்படுகின்றனர்—தங்கள் கட்சியை வளர்க்க முற்படுகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

சுழத்தமிழ் மக்களுக்காக—அவர்கள் புகம் இன்னைக் களுக்காக காலத்துக்குக் காலம் சிங்கள ஆட்சிபீடங்களைக் கண்டித்து ஊர்வலங்களோ—ஆர்ப்பாட்டங்களோ, கூட்டங்களோ நடாத்தியவர் அறிஞர் அண்ணா, தாம் வாழ்ந்த அத்தனை காலத்திலும் சுழத்தமிழ் பேசும் மக்களுக்காகக் கண்ணீர் விட்டு வாழ்ந்தவர் அமரர் அண்ணா! அப்படியான அண்ணாவின் அன்புத் தமிழியார் உருவாக்கிய— ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ நிச்சயமாக சுழத்தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டங்களுக்குத் தந்தார் மிக ஆதரவைத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

எங்களுக்குத் தேவை தமிழினின் ஆட்சி—அண்ணாவின்

கொள்கைகளை எவர் உண்மையில் கடைப்பிடித்து அதன் படி ஆளுகின்றனரோ அவர்களது ஆட்சி. அது கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் சரி. இன்றைய குழந்தையில் திண்டுக்கல் மக்கள் அண்ணாவின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் உண்மையான தோன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் தேர்தல் முன்மாதிரியாக அமைந்து—அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் திலகம் முதல் அமைச்சராக வருவதென்றால் சுழத்தமிழகத்துள்ள எவனும் அதை ஏற்காது விடமாட்டான்.

மக்கள் திலகம்—கருணாநிதி உறவு இருந்த காலத்தும், தி. மு. க. வில் இருந்து அ. தி. மு. க. பிரியாது இருந்த காலத்தும் மக்கள் திலகத்தின் மீது ஏற்படாது இருந்த பற்று, இன்று ஏற்பட்டிருக்கிற பித்தென்றால் சுழத்திக்குக் கம்யூனிஸ்டுகளது உள்ளார்ந்த (9-11 பக்கம் பார்க்க)

தமிழர் கூட்டணி சுயாட்சிக் கோரிக்கையை

முன்வைக்க காரணம் என்ன?

தொண்டமான் வீரகாண்டன!

தமிழர்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும் வந்துள்ளதை வரலாறு காட்டும், தமிழரசுக் கட்சியினர் தங்களுடைய இறுதி இலட்சியமாக சமஷ்டியைக் கொண்டிருக்கின்றனர். என்றாலும் தமிழ் மக்களின் குறைந்த பட்ச உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் அவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு இனக்கமான முடிவுகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் முனைந்தனர்.

*1956ம் ஆண்டில் தமிழரசுக் கட்சியினர் பிரசுரத்திய சபைகளை ஏற்க அப்போதைய பிரதமர் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயகாவுடன் இனக்கம் கண்டனர்.

*1965ம் ஆண்டு பிரதமர் திரு. டபிள்யூ. சேனநாயகாவிடம் மாவட்ட சபைகளை ஏற்க சம்மதம் தெரிவித்தனர். ஆனால் இவ்விரு பிரதமர்களும் தாங்கள் ஏற்றுக் கொண்டவைகளைச் செய்யவில்லை. அவர்களால் சிங்கள மக்களை திருப்திப்படுத்த முடியவில்லை.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் வந்த பின்னர், ஆறு அம்சக் கோரிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தும்படி அரசாங்கத்தைக் கேட்டனர். ஆனால் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லை. மாறாக, தமிழர்கள் பங்கு கொள்ளாத தமிழர்கள் எதிர்க்கும்-புதிய அரசியல் சட்டமொன்றை அவர்கள் மீது திணித்தது.

*தமிழ் மக்களும் அவர்களின் மொழியும் இப்படியாக உதாரணம் செய்யப்படுவதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்பதாலேயே தமிழர்களின் அரசியல் கட்சிகளும், தெரழிற் சங்க நிறுவனங்களும், தங்களது சொந்த கொள்கை எப்படி இருந்த போதிலும், பொது நோக்குடன் ஒன்றாக இணைந்தன. தமிழர் கூட்டணியாக ஒன்று சேர்ந்து பணியாற்றுகின்றன.

*தமிழ் மக்களினது உரிமைகளையும், மொழியையும் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்துடனேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இக்கூட்டணியில் சேர்ந்தது. இந்த இலட்சியங்கள் கூடேறும்வரை இ. தொ. கா. கூட்டணியை விட்டு விலகாது. இணைந்த ஒற்றுமைக் குரலை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.

அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் திட்டமிட்ட

புனிதப்பயணம்

(3-ம் பக்கத் தொடர்ச்சி)

சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று கேரிவந்திருக்கிறது. இலங்கை பிளவு படக் கூடாது: இரு இனங்களும் சமத்துவ அடிப்படையில் சேர்ந்து வாழவேண்டும் என்ற உன்னத நோக்குடன் தமிழர் கூட்டணி நேசக்கரம் நீட்டிய போதெல்லாம் - சேனாக்காதினரா - மதோன் மத்தர்களாக இருந்த ஆட்சியாளர்கள் - தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் தமிழ் சுழ சுயாட்சியமைத்திட வேண்டும் என்று தமிழர் கூட்டணி தீர்மானம் எடுத்த பிறகுதான், உறுமுகிரர்கள் மிரட்டுகிறார்கள்!

உருட்டல் மிரட்டல்களால், அடக்கு முறைகளை ஏவி விடுவதால், தடைச் சட்டம் போடுவதால், ஒரு விடுதலை இயக்கம் அழிந்துவிடுமென்றால், அது விடுதலை இயக்கமேயல்ல; அப்படி எந்த ஒரு விடுதலை இயக்கமும் அழிந்ததாக வரலாறும் இல்லை! தடைச் சட்டத்தால், அடக்கு முறையை ஏவி விடுவதால், சில காலநகன்று வேண்டுமானால் ஒரு இயக்கத்தை இயங்காமல் செய்யலாம்! ஆனால் இவையெல்லாம் தற்காலிகமானவையாகவே இருக்க முடியும்! நிரந்தரமாக ஒரு விடுதலை இயக்கத்தை ஒருபோதும் அழித்து விட முடியாது!

தமிழரசுக்கட்சியை இந்நாட்டில்

தாகவும், தமிழர்களை நசுக்கி அவர்களை இரண்டாம் தரப் பிரசுர யாக்குவதை நோக்கமாகவும் கொண்டிருக்கின்றன. இதனை நாம் கைகட்டிப்பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? அரசாங்கத்தின் அவட்சியப்போக்கே சுயாட்சிக்கோரிக்கைப்பிறக்க காரணமாயிற்று.

*மலேசியாவுடன் முன்னர் சிக்கப்பூர் இணைந்திருந்தது. ஆனால் பின்னர் ஏற்பட்ட சில சம்பவங்களால் சிக்கப்பூர் மக்கள் பிரிந்துபோக வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது. அப்படியான குழ்நிலையை மறைமுகமாக - திட்டமிட்ட குறைவில் அரசாங்கம் தோற்றுவிக்கிறதா என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது. இது போல் இந்நாட்டில் வாழும் தமிழர்களுல் தங்களுக்கென தனி ஆட்சி அமைத்துக் கொள்வதை சிங்கள மக்கள் விரும்புகிறார்களா? என்பதை அறியும் நடவடிக்கையாகவும் சுயாட்சிக்கோரிக்கை அமைகிறது!

இதனைக் கண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் உள்ள 22 லட்சம் தமிழர்களின் கதி என்னவது என்று சிலர் ஒப்பாரி ஒலமிடுகின்றனர். இன்று இப்படி ஒலமிடுவோர், அன்று அரசாங்கம் 12 லட்சம் மக்களைக் கொண்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் மட்டுமே தமிழ் மொழியைப் பயன்படுத்த சட்டம் கொண்டுவந்தபோது இவ்விரு மாகாணங்களுக்கும் வெளியிலுள்ள 22 லட்சம் தமிழ் மக்களுக்கும் அந்த உரிமையைக் கொடுக்கும்படி ஏன் அரசாங்கத்திடம் கேரவில்லை?

அரசாங்கத்திடம் தங்களுக்குள்ள செல்வாக்கினை அவர்கள் பயன்படுத்தி, அரசாங்கம் தமிழ் மக்களின் துயரத்தை ஆராய்ந்து, அவர்களுக்கு இனழக்கப்பட்டிருக்கும் அநீதியைப்போக்க வேண்டுமென்று கூறியிருக்க வேண்டுமென்றே தேன்? இவர்கள் யாருக்காக இப்போது பரிந்துரைக்கிறார்கள் என்பதை மக்கள் யூகித்துக்கொள்ளலாம்.

இந்திய உப கண்டத்தில் இரு இனங்களுக்கிடையே பிரச்சினையை சமாதானமாகத் தீர்க்க முடியாமல் போனதால் பாசிஸ்தான் உதயமானதைக் கண்டோம். அப்போது இந்தியாவில் தங்கிவிட்ட கோடிக்கணக்கான முஸ்லிம் மக்களை கடலில் தள்ளுவோ அல்லது பலாத்காரமாக வெளியேற்றுவோ இல்லை. நமது அண்டைய நாட்டின் உதாரணம் கூட இன்றைய ஆட்சியாளருக்கு மறந்துபோகக்காரணமென்ன?

— இவ்வாறு இ. தொ. கா. தலைவர் தொழிலாளர் திலகம் திரு. எஸ். தொண்டமான் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

— இவ்வாறு இ. தொ. கா. தலைவர் தொழிலாளர் திலகம் திரு. எஸ். தொண்டமான் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

“வாழும் உடலை வகையாய் வைக்க நாளும் ஆசனம் நன்றாய்ப் பழகு, பிண்டத் துள்ள பிராண னடக்கி அண்டத் துள்ள தனைத்தும் வெல்க.”

—ஸ்வாமி லட்சிதானந்தா.

50 மில்லக் வைந் நிலசோய் மேலுறைகளை அனுப்பி யோகாசனப் படங்களையும், யோக்கலை என்ற புத்தகத்தையும் கிபந்துக்கொள்ளுங்கள்.

மிஸ்க் வைந் சோய் தொழிற்சாலை
த: யெ. இல. — 17, வாழும்பாணம்,

இதற்கு முன்னர் இரண்டு முறை தடை செய்து பார்த்தார்கள்! ஆனால் இவர்களால் நம்மை அழிக்க முடியும்தான் என்பா?

நதிகள் ஒருபோதும் பிள்ளைக்கிப் பாய்வதில்லை என்றும் இன்றைய ஆட்சியாளர் வாயளவில் பின்பற்றும் காலஞ்சென்ற திரு. பண்டாரநாயகா. விடுதலை இயக்கமும் நதி போன்றதுதான்! அதுவும் ஒருபோதும் பிள்ளைக்கித் திரும்பாது!

சுழத்தமிழ்த் தேசிய இன மக்கள் - சுதந்திர மனிதர்களாக சுயமரியாதையுள்ளவர்களாக - உரிமைபடைத்த மனிதர்களாக - இந்நாட்டில் வாழ்வதற்காக எத்தகைய தடைச் சட்டம் பாய்ந்தாலும் அடக்குமுறை ஏவி விடப்பட்டாலும் அவற்றை சந்தித்தே தீரவேண்டிய ஒரு நிலையில் இன்று இருக்கிறார்கள்!

ஏனெனில் இது தமிழ் தேசிய இனத்தின் ஜீவ - மரணப்போராட்டம்! வாழ்வுப்போராட்டம்! விடுதலைப்பாதை எனும் புனிதயாத்திரையை மேற்கொண்டிருக்கும் 35 இலட்சம் தமிழர்கள், வழியில் கிடந்து காலில் குத்து முன்னுக்கும் கல்லுக்குமா அஞ்சப் போகிறார்கள்?

உன் அன்புத் தோழன்.

கோவை-மகேசன்

(6-ம் பக்கத் தொடர்ச்சி)
நக்க எண்ணம் எங்களுக்குப் புரியாமல் இல்லை.

தந்தை செல்வாவும், அமிரும், கோவை மகேசனும் தென்னகம் சென்ற போது கருணாநிதியைச் சந்திப்பதில் எவ்வித ஆர்வம் காட்டினரோ அதேபலவு ஆர்வத்துடன் தான் மக்கள் திலகத்தையும் சந்தித்தனர்.

மக்கள் திலகம் சுழத்தமிழ் மக்கள் மீது காட்டிய பரிசையும் பாசத்தையும் - அவர்கள் படும் இன்னல்களைப் பற்றியும் மக்கள் திலகம் எவ்வாறு அளவளாவி தந்தை செல்வா கோஷ்டியினருடன் பேசினார் என்பதைக் கம் யூனிஸ்டுகள் உணர்ந்தால் தானே!

ஆகவே மக்கள் திலகம் தந்தை செல்வா மீதும் - சுழத்தமிழ் மக்கள் மீதும் - தமிழரசுக் கட்சி மீதும் கோண்டுள்ள அன்பும் ஆதரவும் என்றைக்குமே குறைவுபடாது. அதேபோலவே சுழத்தமிழ் மக்களும் - தமிழரசுக்கட்சியும் மக்கள் திலகத்தின் நண்பர்களாகவே இருப்பர். இதில் எந்த வித ஜயத்துக்கும் இடமில்லை.

— “தேவன்” - குப்பிழான்

தமிழர்களிடமிருந்து நிலத்தைச் சுவீகரித்து சிங்களவர்களுக்கு வழங்கத் திட்டமா?

தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியக் கிராமமான அக்கரைப் பற்றிலும் சிங்களவரைக் குடியேற்ற முயற்சி நடப்பதாக ஒரு செய்தி கூறுகிறது. அக்கரைப் பற்று 1ம் குறிச்சிக்ளும் 9ம் குறிச்சிக்ளும் இடையிலுள்ள தென் வந்தோட்டங்களை சிங்களவர்களுக்கு பகிர்நடவிடக் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகும்.

இதுபற்றி அக்கரைப்பற்று கிராமத்தைச் சேர்ந்த ஓர் அன்பர் எழுதுவதாவது:—

நூற்றுக்கு நூறு வீதம் தமிழைத் தொன்று தொட்டே தாய் மொழியாகவும், பேச்சு மொழியாகவும் கொண்டு வாழும் கிராமம் அக்கரைப் பற்றாகும். இத் தமிழ்க் கிராமத்திலே படிப்படியாகச் சிங்களவர்களைக் குடியேற்றி, 'பட்டிப்பண்' யாக விருந்த பிரதேசம் 'அம்பாறை' யாய் மாறியதுபோல அக்கரைப் பற்றும் இருக்கும் எங்கள் கிராமத்தை 'அக்கரைப்பற்று' ஆக்குவதற்கான ஏற்பாடுகளுக்கான அடிக்கல் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று 1ம் குறிச்சிக்ளும், 9ம் குறிச்சிக்ளும், இடைப்பட்ட தென்னந்தோட்டங்களை — முழுக்க முழுக்கத் தமிழர்களின் பரம்பரைச் சொத்தாகிய தோட்டங்களை—ஒன்று இரண்டல்ல 42 ஏக்கர் தோட்ட நிலத்தை தமிழர்களிடமிருந்து சுவீகரித்து எங்கோ வசமுகின்ற சிங்கள மக்களை இங்கே கொண்டுவந்து குடியேற்றப் போகிறது எனது இன்றைய ஆளும் அரசாங்கம்.

இது சம்பந்தமான ஏற்பாடுகளைச் செய்வதற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிகாரி விஜயசிங்க நூலமையில் அக்கரைப்பற்றுச் சிங்கள மகாவித்தியால யத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கரைப்பற்று மத்திய கிராம சபை உறுப்பினரும், உபதலை வருமான திரு. ஏ. ஏ. சரண

பாலாவும் கலந்து கொண்டார்.

அக்கரைப்பற்றுப் பகுதியில் ஏராளமான தமிழ் பேசும் மக்கள் இருக்க வியலி, வசிக்க நிலமின்றி அல்லற்படுக இவ்வகையில் 1ம் குறிச்சியிலும், 9ம் குறிச்சியிலுள்ள தோட்டங்களில் பலசாலமாக வசித்துவரும் தமிழ் பேசும் மக்களை ஆண்டிவிடவிரும்புவதற்காக மாற வேளியேற்றி, சிங்கள மக்களை இங்கே கொண்டுவந்து குவிப்பது இங்குள்ள தமிழர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகும்.

மேற்படி குடியேற்றத்தை அக்கரைப்பற்றிலுள்ள உயர்

தர உத்தியோகத்தர்களோ, அதிகாரிகளோ ஆட்சேபித்துத்தக்க முயலாதிருப்பது அக்கரைப்பற்றுத் தமிழர்களின் மனதில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இந்தப்பாதகமான முடிவை ஆட்சேபித்தால் தங்கள் பதவிகளுக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சி மேளவிகளாகியிருக்கிறார்கள் இங்கிருக்கும் தமிழ் அரசாங்க உயர் அதிகாரிகள் என்று அக்கரைப்பற்றுத் தமிழ் மக்கள் கேவியாகப் பேசுகிறார்கள்.

அத்துடன், அக்கரைப்பற்றில் இயங்கிவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கிளையைச்

சேர்ந்த தமிழர்களும், தமிழ் பேசுபவர்களும், பல பொது மன்றங்களும் இதுவரையில் இவ்விடயம் பற்றிக் கருத்துத் தெரிவிக்காதிருப்பது சிங்களக் குடியேற்றத்திற்கு ஆதரவு நல்குவது போன்று விளங்குகின்றது. எதிர்காலத்தில் நமது தமிழ்க் கிராமம் இழி நிலையை எய்தாமலிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய இவர்கள் வாய்ப்புச் சாமியார்களாயிருக்கிறார்களே என்று பலர் நெஞ்சம் குமுறுகிறார்கள். தமிழர் கூட்டணி இதுவிடயத்தில் கூடிய கவனம் எடுக்குமா?

கொழும்பில் மேடையேறிய 'பக்த நந்தனார்'

பக்தி ரசம் சொட்டும் பழைய புராண இதிகாச வரலாறுகளை பழம் பெருமை கிஞ்சிற்றும்கேட்டுப்போகாதவாறு, அவற்றுக்கு நாடக உருவம் கொடுத்து நழுவ தமிழ் மக்களிடையே பரப்பி வருபவர் நடிகமணியின் வி. வைரமுத்து அவர்களே. மயானகாண்டம், கோவலன்-கண்ணகி, பூதத்தம்பி, சத்தியவான் - சாவித்திரி, சாரங்கதாரா போன்ற நடிகமணியின் இசை நாடகங்களை ஆயிரக்கணக்கான நடவளைகளில் தமிழ் மக்கள் இதுவரை கண்டுகளித்திருக்கிறார்கள்.

நடிகமணியின் 'பக்தநந்தனார்' இசை நாடகத்தை முதன்முதலாக பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை கொழும்பு கலா ரசிகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். திரு. சின்னையா பாவநாசிவம்.

ஆம், 'பக்தநந்தனார்' நாடகம் ஆயிரமாவது தடவை யாக சிந்தனைச் சிற்பச்செல்வர் திரு. ச. த. சின்னத்துரை அவர்கள் தலைமையில் அன்று மேடையேற்றப்பட்டது. காட்சியமைப்பு வேலைகளை சிலோன் சேவாஸ்டேஜ் லினாகும் நேறிப்படுத்திக் கே. எம். வாசகரும் ஏற்றி ருந்தனர்.

நாடகம் என்ற பெயரில், கதையம்சம், இசை, நடிப்பு, எதுவுமற்ற வெறும் போலித் தனமான கண்ணாடிகளைக் கண்டுகண்டு அலுத்துப் போன — ஆபாசக் குப்பைகளை பார்த்து சளித்துப் போன கொழும்பு ரசிகர்கள் இசை, நடிப்பு, கதை, காட்சியமைப்பு, சிறந்த டைரக்ஷன் அனைத்தும் இணைந்த நடிகமணியின் 'பக்தநந்தனார்' அபரிமித ஆவலுடன் வரவேற்பார்கள் என்று எண்ணிப் போன எவக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

கொழும்பு ரசிகர்கள் வெறும் பொழுது போக்கு வேடிக்கைகளைத்தான் வார்த்து ரசிப்பார்களா? உண்மையான கலைஞன் — உண்மையான பழம்பெரும் கலையை-பேற்ற, மதிக்க எப்பொழுது கற்றுக்கொள்ளப் போகிறார்கள்? அவ்வளவு துரத்துக்கு கொழும்புவாழ்கலா ரசிகர்களின் ரசனை எப்பொழுது உயர்வடையப் போகின்றது என்ற கேள்விகள் என்னுள் எழுந்து பூதாகாரமாக நின்றன! கலாரசிகர்களின் உள்ளங்களில் உயர்ந்த ரசனைக்கு இடமில்லையென்றால், பாவநாசிவம் போன்றவர்கள் எத்தனை கஷ்டப்பட்டு இத்தகைய நாடகங்களைமேடையேற்றியும் அதனால் சமுதாயத்துக்கு முழு அளவில் பயன் என்ன?

எதிர்காலத்திலாவது கொழும்பு கலாரசிகர்கள் தங்கள் போக்கை மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

நந்தனாக நடித்த வைரமுத்துவின் இசையும் நடிப்பும் உள்ளத்தை தொடும் வகையில் இருந்தனவென்றால் வில்லுகை (அதாவது ஆண்டையாக) நடித்த வி. மார்க்கண்டு தமது நடிப்பினால் எம் இதயங்களை வெற்றி கொண்டு விட்டார் என்று கூறவேண்டும்.

பெரிய கிழவகை நடித்த ஏ. எஸ். சின்னத்துரை பல ரது பாராட்டையும் தட்டிக் கொண்டார். புலையர்களாக நடித்த சிதம்பரம் செல்வராசா, பி. ஐயாத்துரை, வி. வரதன் ஆகியோர் நடிப்பும் சிறப்பாக இருந்தது.

காட்சியமைப்பும் கே. எம். வாசகரின் டைரக்ஷனும் சிறப்புற அமைந்திருந்தது.

மொத்தத்தில் பண்பாட்டுப் பெருமைமிக்க பழம்பெரும் பக்தி நாடகமான பக்தநந்தனாரை கொழும்பில் மேடையேற்றிய பாவநாசிவம் பாராட்டுக்குரியவர். நாடகத்தைப் பார்க்கத்தவறியவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

—வண்டு.

வெற்றி நமதே!

த. கோவேந்தன்
(சென்னை)

<p>தமிழர்! உனது தகுதியின் மிகுதி காட்டிடும் நேரமடா! உமி என எண்ணி உன்னை மிதிப்போர் தம்மை ஒழிப்பாய் நீ!</p> <p>ஆளப் பிறந்த இனத்தவனே நீ ஆட்பட்டிருப்பதுவா! மாளச் செய்யும் மடையர்கள் தம்மை மண்ணில் புதைத்திடுவாய்!</p> <p>உழைப்பால் நமது தோள்கள் அனைத்தும் உரம்பெற்றுள்ளதடா! பிழை எண்ணத்தார் பெருநாடாள்வார் பிழையைப் பேர்த்தெறிவாய்!</p>	<p>காலம் கனியும், கனியும் என்று காலம் பார்க்காதே! காலம் தன்னைக் கனியச் செய்து கடமையைச் செய்வாய் நீ!</p> <p>வறுமை பட்டினி வாழ்க்கைத் துன்பம் ஒடுக்கப்படுவதினால் சிறுமை இதனைச் சிந்தனை செய்து சிங்கம்போல் எழுவாய்!</p> <p>அடக்கப் பட்டும் ஒடுக்கப் பட்டும் ஆட்பட்டிருப்பதுவா? நடக்கட்டும்போர் நடக்கட்டும்போர் நமதே வெற்றியடா!</p>
--	---

ராதையின் நெஞ்சம்

(2-ம் பக்கத் தொடர்ச்சி)

'அப்படியானால் உன் கோப்பையிலிருந்ததை ஏன் என் கோப்பைக்கு—' என்று கேட்டுக்கொண்டே அவள் கழுத்தினை இழுத்துப் பிடித்து ஒரு துண்டை அவள் வாய்க்குள் திணித்தாள். அப்படி அவன் செய்ய வேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள்.

'வாசு! உங்கள் கையை யும் கடித்து—என்று அவன் கரத்தைப் பற்களால் நெருடிப் பிடித்துக் கொண்டான்.

'நீ ஆளைத் தின்று தீர்த்து விடுவாய் போலிருக்கே.' என்று கூறிவிட்டு, மீண்டும் அவளுக்கு ஊட்டினான். அவள் வாழ்வின் அனுபவித்தறியாத ஆனந்த நிகழ்ச்சிகள்! இனிய அனுபவங்கள்! மொட்டவீழ்ந்து மீமலவென விரியும்-பனிமலரென அவள் இதய மலர் விரிந்து மணம் பரப்பியது. அந்த இனிய நினைவுகளுடனேயே துயில் கொண்டாள்.

மறுநாள் பரீட்சை முடிந்ததும் இரவு சினிமாவுக்குச் சென்றனர். அன்றிரவை விடியும்வரை விழித்திவிருந்து கழித்தனர். அச்சமயம் அவள் கூறிய வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பது மறுநாள் பொழுது புலர்ந்த பின்னரே உணரக்கூடியதாக இருந்தது. காலை ஏழு மணியளவில் வெளியே பேச்சுக்குரல் கேட்டுக் கண் விழித்த வாசுதேவன், காலை யில் யார் அப்படி இங்கே வந்திருக்கலாம் என்று அறிந்துகொள்ளும் ஆவலுடன் அவர்கள் சம்பாஷணையை உற்றுக் கேட்டான்.

'லச்சு! உன் 'பிரண்ட்ஸ்' எல்லாம் போய்விட்டார்

களா?' என்று ஒரு பெண் குரல்.

'ஆமாக்கா. இன்று காலை யில் கொழும்புக்கு எல்லோரும் போய்விட்டார்கள். என்னையும் வரும்படி அழைத்தார்கள், நான் மறுத்துவிட்டேன். இன்று மாலை சிழ்விட்டிருப்பவர்களுடன் புறப்படுவதாக இருந்தேன். நல்ல வேளை நீங்க வந்திட்டீர்கள்.' என்றுள் ராதாவட்குமி.

'நான் ஏன்டி இங்கே வரப் போகின்றேன். அத்தான் கண்டியில் ஏதோ அலுவலாக வந்தார். உனக்கும் பரீட்சை முடிந்திருக்கும். உன்னையும் கூட்டிக்கொண்டு வரலாம் என்று நான் தான் புறப்பட்டேன். அவர் என்னை வாசலிலேயே இறக்கிவிட்டுக் கண்டிக்குப் போய்விட்டார். எவ்வளவு நேரம் கத்தினேன். தனியாகத் தான் இருக்கிறாயா?

'நோ...நோ...அந்த அறையில் என்னுடைய 'பிரண்ட்' ஒருத்தியின் அண்ணன் இருக்கின்றார்' என்று ராதாவட்குமி கூறுவதைக் கேட்ட பொழுது வாசுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒன்றை மறைக்க எத்தனை பொய் சொல்லி விட்டான் என்று எண்ணும் பொழுது 'பாவம் ராதா' என்று தான் அவனுக்கு நீனைக்கத் தோன்றியது. அதே சமயம் அவர் இரவு கூறிய வாக்கியங்களும் ஞாபகத்துக்கு வந்தன.

'வாசு! இன்று இரவு தாங்காமல் இருந்தாலும் பரவாயில்லை. இப்படி ஒரு சந்தர்ப்பம் இனிக்குடையது என்றால் திருமணம் நடந்தால் தான் இல்லையா?

'உண்மைதான் ராதா.'

'ஆகையால்தான் கூறுகின்றேன் விடியும் வரையில் உங்கள் அணைப்பில் சுகம் பெறும் இந்தனை எனது வாழ்க்கையில் பொன்னுளாக நினைக்கின்றேன். பிளில் வாசு எனக்காக...ம்...ம்...' என்று அவன் கழுத்தைக் கட்டியனைத்து இழுத்தார்.

'உனக்காக ஏன் ராதா?' 'சொல்லுங்கள் எனக்கு வாசு. ஹும்...' என்று சினுங்கி லா.

'ராதே உனக்குக் கோபம் ஆகாதடி. என் கரதலியே தவறு ஏது செய்தேன்...' என்று அவன் சிரித்தபொழுது, சினிமாவிலும் கதைகளிலும், வரும் கற்பனைக் காதல் காட்சிகள் நினைவுக்கு வந்தன.

'வாசு வாசு' என்று அவனை இழுத்து மடியிது விழுத்தினான்.

அந்நினைவுகளினின்றும் விடுபட்டவாசு, இனி அடுத்து நடக்கவேண்டியதுபற்றி சிந்திக்கலானான். உடனே எழுந்து பெட்டியில் உடுப்புகள், புத்தகங்கள் பாவையும் அடுக்கிவிட்டு வெளியே வந்தான்.

காலைக் கடன்களை முடித்துக்கொண்டு புறப்படத் தயாரான நிலையில் அறை ஊசலில் வந்து நின்று, 'மீஸ் ராதா லட்லிசு' என்று அழைத்தான். கவிதாவும் அவளும் ஒன்றாகவே வெளியே வந்தனர்.

'ஹலோ குட் மோனிங். இது என் அக்கா.'

'மோனிங். இப்படியென்றால் நானும் அவங்ககூடப் போயிருக்கலாமே. உங்களுக்குத் துணை கிடைத்து விட்டது. சீல்டர் சொன்னால் தனியே உங்களை விட்டுச் செல்வது சரியில்லை என்று. அதனால் தான் நான் நின்றேன். உங்கள் உதவிக்கு

11 இளைஞர்கள் கைதாகி விடுதலை!

குடிபரசுதினமான மே 22ல் விதிசூறில் கறுத்தக் கொடிகள் கட்டியதற்காகவும், விதிகளில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் கலோரங்கள் எழுதித்தர காக்கும், ஏ" சிஸ்டிபடைத்த சிங்கள ஆட்சியே உள் சிங்களத்தளைத அடக்கு என கோசமெழுப்பியதற்காகவும், இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பின்வரும் இளைஞர்கள் முல்லைத்தீவுப் போலீசாரினால், சந்தேகத்திடுமேரில் ஸீசாரிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர்.

க. கந்தசாமி, இ. சிவலிங்கம், ஆ. சாம்பசிவம், ம. இந்நீரநாதன், சபா, கந்தசாமி, இ. கனகசிங்கம், கு. விசேந்திரன், மு. சிவசோதி, க. சுப்பிரமணியம், த. இளஞ்சிங்கநாதன், அ. இராசரத்தினம், ஆகிய அனைவரும் முள்ளியவையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி. தான் போய்வருகின்றேன் என்று கூறிவிட்டு, குட்கேசையும் எடுத்துக் கொண்டு விடைபெற்றான். ராதாவட்குமிக்கு என்ன சொல்வதென்பற புரியவில்லை. தான் கவிதாவுக்குக் கூறியதைக் கேட்டுவிட்டுத் தன் கதையை மெய்யாகும் பொருட்டு அவனும் பொய் சொல்லிவிட்டுப் போகின்றான் என்பதை நினைக்குமபொழுது கதறி அழ வேண்டும் போலிருந்தது. இருவரும் அவள் சொல்வதைப் பார்த்துக் கொண்டு சிஸ்யாக நின்று குந்த சமயம் சுருணாதேவி அங்கே வந்தாள்.

(வளரும்)

இப்பொழுது காண்பிக்கப்படுகிறது கிங்ஸ்லி லிடோ பிளாசா

(கொழும்பு) (யாழ்நகர்) (வெள்ளவத்தை)



ஜெய்சங்கர், லக்ஷ்மி, முத்துராமன், சுந்தரராஜன், மனோரமா

மற்றும் பலர் நடித்த

ராணி யார் குழந்தை

145-வது தினம்

சி வா ஜி கணேசன் வாணி ஸ்ரீ நடித்த



வசந்த மாளிகை

(ஈஸ்ட்மென் கலர்)

4 வது ஜனத்திரன் வாரம்!

சென்ட்ரல் ராணி (யாழ்நகர்)

தமிழ் நாட்டில் 100 நாட்களுக்கு
மேல் ஓடியது
முத்துராமன், ஜி. வரலட்சுமி,



பிரமிளா, ரங்கராவ், ராகவன், ஓ. ஏ. கே. தேவர், ரி. ஆர். ராமச்சந்திரன்,
ஆர். வரலட்சுமி —நடித்த—

கே. எஸ். கோபால கிருஷ்ணனின்

வாழையடி வாழை

4வது வாரம்
கெயிட்டி
தாஜ்மகால்
(மாத்தளை)

100
நாட்கள்
சென்னை யில்
ஓடியது

விரைவில்
செல்லமகால்
மற்றும் 2 திரைகளில்

ஜெமினி
முத்துராமன்
நிர்மலா
தேங்காய் சீனிவாசன்
மனோரமா
எம். ஆர். ஆர். வாசு
5 டி.த்த

**கா
சே
தா
ன்**



திரைக்கதை வசனம், டைரக்ட்ஷன்: கோபு



ன் கடவுளடா

இப்பத்திரிகை கிளைக் நிழல் வேய்பர்ஸ் விமீடெட் ஸ்தாபனத்தாரால் கொழும்பு பண்டாரநாயக்கா மாளத்தை 1948; இலக்கத்தில் 1973ம் வருடம் ஜூன் மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அச்சிட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.